



செயலாற்று அறிக்கை

2025

**கடற்நொழில், நீரியல் மற்றும்
கடல் வளங்கள் அமைச்சு**

புதிய செயலகம் மாளிகாவத்தை,

கொழும்பு – 10

தொலைபேசி : 011-2446183 – 4 / பெக்ஸ் : 011-2541184

இணையதளம்; : www.fisheries.gov.lk

மின்னஞ்சல் முகவரி : secfisherieslk@gmail.com

**2025ஆம் ஆண்டுக்கான
வருடாந்த செயலாற்று அறிக்கை
நிறுவனத்தின் பெயர் : கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்
வளங்கள் அமைச்சு**

செலவினத் தலைப்பு : 151

அத்தியாயம்	உள்ளடக்கம்	பக்க இல.
அத்தியாயம் 01	- நிறுவனத்தின் விபரம்	03
அத்தியாயம் 02	- முன்னேற்றம் மற்றும் எதிர்கால கண்ணோட்டம்	09
அத்தியாயம் 03	- வருடத்தின் அனைத்து நிதி செலாற்று திறன்	11
அத்தியாயம் 04	- செயற்றிறன் குறிகாட்டி	19
அத்தியாயம் 05	- நிலைபேறான அபிவிருத்தியின் நோக்கம் (SDG) நிறைவேற்றிய செயற்றிறன்	19
அத்தியாயம் 06	- மனிதவள விவரக் குறிப்பு	22
அத்தியாயம் 07	- இணக்க அறிக்கை	24

01. நிறுவனத்தின் விபரம்

1.1 அறிமுகம்

தேசியக் கொள்கைக்கு முரணல்லாத அபிவிருத்தித் திட்டங்கள் மூலம் எட்டப்படும் முன்னேற்றம், ஒரு நாட்டின் எதிர்கால முன்னேற்றப் பயணத்தின் வெற்றியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. தரநிலையிலும் அளவிலும் முன்னேற்றத்தை அடைவதற்கான எதிர்பார்ப்புடன் அரசாங்கம் மனிதவள, பௌதீக, மற்றும் நிதி சார் வளங்களை ஒதுக்குகின்றன.

கடந்த ஒரு ஆண்டுக்காலத்தில், அதிக வாய்ப்புகள் கொண்ட கடல், நீரியல் மற்றும் கடற்றொழில் சார் வளங்களை நிலைத்தன்மையுடன் பயன்படுத்தி தேசிய ரீதியிலான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் நோக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இலங்கையின் கடற்றொழில் வள அடித்தளம் 517,000 சதுர கிலோமீற்றர் கொண்ட பிரத்தியேக பொருளாதார மண்டலம், 21,500 சதுர கிலோமீற்றர் பரப்பளவு கொண்ட உள்நாட்டு நீர்நிலைகள், 1,580 சதுர கிலோமீற்றர் பரப்பளவு கொண்ட கடல்சார் ஏரிகள், களப்புகள், மற்றும் முகத்துவார சூழல்கள், மேலும் 2,600 சதுர கிலோமீற்றருக்கும் அதிக பரப்பளவு கொண்ட மனிதனால் உருவாக்கப்பட்ட நீர்த்தேக்க அமைப்புகளை உள்ளடக்கியதாகும். வளைகுடாக்கள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள், கடலோரப் பகுதிகள் மற்றும் நீர்த்தேக்கங்களை ஒட்டிய நிலப்பகுதிகள் ஆகியவை நீர் உயிரின வளர்ச்சிக்கு வலுவான அடித்தளத்தை வழங்கும் பெறுமதியான இயற்கை வளங்களாகக் காணப்படுகின்றன.

கடற்றொழில் அமைச்சின் புள்ளிவிவரங்களின்படி, நாட்டில் மொத்த மீனவர்களின் எண்ணிக்கை 318,470 ஆகும். இவர்களில் 223,720 பேர் கடல்சார் மீன்பிடித் துறையில் ஈடுபட்டுள்ளனர்; இவர்களில் சுமார் 85% பேர் கரையோர மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், 34,550 பேர் பலநாள் மீன்பிடித் துறைகளில் பயன்படுத்தி ஆழ்கடல் மற்றும் வெளிக்கடல் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர். கடற்றொழில் துறையின் முக்கிய வளமாகக் கருதப்படும் மீனவர் குடும்பங்களின் எண்ணிக்கை 273,240 ஆகும். இதனுடன் சுமார் 1,123,000 பேர் நேரடியாக இத்துறையை சார்ந்து வாழ்கின்றனர். மேலும், மீன்வளம் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயற்பாடுகள் மூலம் சுமார் 2.7 மில்லியன் மக்கள் வாழ்வாதாரம் பெறுகின்றனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது நாட்டின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 18% ஆகும்; அதாவது நாட்டின் மக்கள்தொகையின் ஐந்தில் ஒரு பகுதி அளவுக்கு சமமானது.

2025 ஆம் ஆண்டில் கடல்சார் மீன்வள உற்பத்தி 308,205 மெட்ரிக் தொன் (MT) ஆகவும், உள்நாட்டு மீன்வள உற்பத்தி 55,985 மெட்ரிக் தொன் ஆகவும் பதிவாகி, மொத்த மீன் உற்பத்தி 364,190 மெட்ரிக் தொனாக இருந்தது.

மீன், மக்களின் முக்கிய விலங்கு புரத உணவாகத் தொடர்ந்தும் விளங்குகிறது. ஆய்வுக்குட்பட்ட காலப்பகுதியில் ஒருவருக்கு நாளொன்றுக்கு சராசரியாக 33.9 கிராம் மீன் நுகர்வு பதிவாகியுள்ளது என்பது இதனை உறுதிப்படுத்துகிறது.

2025 ஆம் ஆண்டில் மீன் ஏற்றுமதியின் பெறுமதி ரூ. 92,739 மில்லியன் (அமெரிக்க டொலர் 307.9 மில்லியன்) ஆக பதிவாகி, தேசிய ஏற்றுமதி வருவாயில் சுமார் 2.4% பங்களிப்பை வழங்கியுள்ளது. ஏற்றுமதி தரவுகளின்படி, இலங்கையின் மீன் உற்பத்தி பொருட்களில் 45.6% ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதில் 31.6% ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும், 14.0% ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அப்பாற்பட்ட நாடுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. மேலும், அலங்கார மீன் ஏற்றுமதியால் இக்காலப்பகுதியில் ரூ. 6,802.7 மில்லியன் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

அறிவியல் அணுகுமுறைகள் மற்றும் நடைமுறை அணுகுமுறைகளை பயன்படுத்தி, நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வுடன் மீன்வளத்தை அபிவிருத்தி செய்து முகாமை செய்வதன் மூலம், தரமான மீன் உணவுகளை மலிவான விலையில் மக்களுக்கு கிடைக்கச் செய்வதோடு, இத்துறையில் ஈடுபட்டுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துவது அரசின் நோக்கமாகும். “வளமான நாடு - அழகிய வாழ்க்கை” என்ற கொள்கை வடிவமைப்பின் கீழ், பேண்தகு முகாமை மற்றும் தரமான மீன்வள உற்பத்திகள் என்பன முக்கிய கொள்கை முன்னுரிமைகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய, 2026 ஆம் ஆண்டில் கடற்றொழில் துறையை மேலும் வலுப்படுத்த பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களும் செயற்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

1.2 நிறுவனத்தின் கண்ணோட்டம், நடவடிக்கை நோக்கம்

நோக்கம்

கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்களைப் பாதுகாத்தல் அதன் நிலைபேறான பயன்பாட்டுக்கு தெற்காசிய பிராந்தியத்தில் முதன்மை நாடாக ஆக்குதல்.

நடவடிக்கை

தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக மீன் வளங்கள் மற்றும் நீரியல் வளங்களின் பயன்பாட்டை உறுதியாக முகாமைத்துவம் செய்தல்.

கொள்கை நோக்கு

- விஞ்ஞான அடிப்படையாகக் (science based) கொண்ட தகவல்களைப் பயன்படுத்தி வளங்களை நிலைபேறாக முகாமைத்துவம் செய்தல்.
- கடற்றொழில் கைத்தொழில் பிராந்திய மற்றும் சர்வதேச கடப்பாடுகளுடன் இணங்கியிருத்தல்.
- கடல் சார்ந்த மீன் உற்பத்தியை அதிகரித்தல்.
- நீர்வாழ் வளர்ப்பு மற்றும் நன்னீர் மீன் உற்பத்தியை அதிகரித்தல்.
- அறுவடையின் பின்னரான பாதிப்பைக் குறைத்தல் மற்றும் பெறுமதியை அதிகரித்தல்.
- தனிநபர் மீன் நுகர்வை மேம்படுத்தல்.
- ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்கச் செய்தல்.
- பொழுதுபோக்கு நடவடிக்கைகள், தொழில், வணிக அபிவிருத்திக்கு உள்ள வாய்ப்புகளை அதிகரித்தல்.
- மீனவ மக்களின் சமூகப் பொருளாதார செயற்பாட்டை மேம்படுத்தல்.

1.3 பிரதான பொறுப்புகள்


2412/08 ஆம் இலக்க 2024.11.25ஆந் திகதிய அதிவிசேட வர்த்தமானி மூலம் பொறுப்பளிக்கப்பட்ட விடயங்கள் மற்றும் பணிகள் -

1. அரசாங்கத்தால் செயற்படுத்தப்பட்ட தேசிய கொள்கைகளின் அடிப்படையில் அமைக்கப்பட்ட கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் விடயத்துக்கு மற்றும் தொடர்புபட்ட அமைச்சின் கீழ் உள்ள திணைக்களம் மற்றும் நியதிச் சட்ட நிறுவனங்கள் மற்றும் அரசு கூட்டுத்தாபனங்களின் விடயத்துக்குரிய கொள்கைகள், உபாயங்கள், நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்களை வகுத்தல், செயற்படுத்தல், பின்விபரம் மேற்கொள்ளல் மற்றும் மதிப்பீடுதல்.
2. அமைச்சின் அதிகாரத்தின் கீழ் வருகின்ற பொதுச் சேவைகளை வினைத்திறனுடனும் மனிதநேய ரீதியிலும் வழங்குதல்.
3. ஊழலும், வீண்விரயமும் இல்லாதொழிக்கப்படுகின்ற அதேவேளை, அமைச்சின் பணிகள் நிறைவேற்றப்படுவதை உறுதிப்படுத்தி, நவீன முகாமைத்துவ நுணுக்கங்களையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி அனைத்து முறைமைகளையும் நடைமுறைகளையும் மறுசீரமைத்தல்.
4. தேசிய நீரியல்வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை விஸ்தரித்தல்
5. கடற்றொழில் துறையை பாதிக்கும் சட்டங்கள், ஒழுங்குவிதிகள் மற்றும் செயன்முறைகளை சருவதேச சமவாயங்கள், உடன்படிக்கைகள் மற்றும் நியமங்களுக்கு இணங்க திருத்துல்.
6. கடற்றொழில் மற்றும் நீரக நடவடிக்கைகளை நிருவகிப்பதற்கு ஆலோசனை சபையொன்றை தாபித்தல்.
7. சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை அதைரியப்படுத்துவதற்கும் கடல் மாசுறலை இழிவுபடுத்துவதற்குமான உகந்த வழிமுறைகளை எடுத்தலும், அவசர பிரதிச்செயற்பாடு மற்றும் கடல் அனர்த்தங்களை இழிவுபடுத்துதல் பொருட்டு பொறிமுறையொன்றைத் தாபித்தல்.
8. கடல் வளங்களின் நிலைபேறான பயன்பாட்டினை மேம்படுத்துதலும், நீல பொருளாதார அணுகுமுறை ஊடாக நவீன கடல்சார் கைத்தொழில்களை தாபித்தலும்.

9. வேறுபட்ட வெப்பநிலைகளிலும் ஆழங்களிலும் மீன் வளங்களை அறுவடை செய்வதற்கு மீனவ மக்களுக்கு தொழில்நுட்ப உதவியை வழங்குதல்.
10. மீன்பிடி துறைமுகங்கள் வலை நிலையங்கள் அடங்கலாக பாரம்பரிய மீன்பிடி நிலங்களுக்கான உடமையையும் அனுகலையும் உறுதி செய்வதற்கும், அவற்றின் உட்கட்டமைப்பினை விருத்தி செய்வதற்கும் உகந்த வழிமுறைகளை எடுத்தல்.
11. கடல் மீன்பிடித்தலை மறுசீரமைப்பதற்கு நிதி, தொழில்நுட்ப உதவியை வழங்குவதற்கும், உற்பத்திச் செலவை குறைப்பதன் மூலம் வீழ்ச்சியடைந்த கடற்றொழிலை மேம்படுத்துவதற்கு எரிபொருள் மானியத்தை வழங்குவதற்கும் பொறிமுறை ஒன்றை ஆரம்பித்தல்.
12. புதிய, சூழல் நேயமுள்ள, பயனுறு மீன்பிடி தொழில்நுட்பங்களை அறிமுகஞ் செய்தல்.
13. மீன்பிடி படகு, கப்பல் பணியாளர்கள் மற்றும் கப்பல்கள் வெளிநாட்டு நீர்நிலைகளில் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் அவசர நிலைமைகளில் வினைத்திறனான, முறையான ராஜதந்திர தலையீடுகளை உறுதி செய்தல்.
14. மீன்பிடி விளைபொருட்களுக்கு வெளிநாட்டு சந்தைகளில் உயர் பெறுமதியையும் பங்கிணையும் பெறுவதற்கான வழிமுறைகளை அறிமுகஞ் செய்தல்.
15. குறைவாக நுகரும் உயர் கேள்வியுள்ள கடல் தாவர உற்பத்திகளை பல்வகைப்படுத்துவதற்கான தொழில்நுட்ப உதவியை வழங்குவதற்கும், இந்த உற்பத்திகளுக்கு சந்தைகளை தேடிக்கொள்வதற்கும் ஒழுங்குகளை செய்தல்.
16. உண்ணாட்டு நீர்நிலைகளின் வலையமைப்பை பயன்படுத்துவதன் மூலம் நன்னீர் மீன்பிடித் தொழிலை மேம்படுத்துதலும் விஸ்தரித்தலும்.
17. வர்த்தக ரீதியிலான நன்னீர் மீன் அறுவடை பொருட்டு நவீன தொழில்நுட்பத்துடனான பாரிய அளவு பண்ணைகளை உருவாக்குவதற்கு தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்கு நிதியுதவி வழங்குதல்.
18. அலங்கார மீன்கள் மற்றும் நீரியல். தாவரங்களின் உற்பத்தியையும் ஏற்றுமதியையும் ஊக்குவித்தல்.
19. அலங்கார நீரியல் தாவர உற்பத்தி முறைகள் பொருட்டு தொழில்நுட்ப மற்றும் நிதியுதவியை வழங்குவதற்கு ஒழுங்குகளை செய்தல்.
20. மீன்பிடி படகுகளை முகாமை செய்தலும் செயல்படுத்துதலும்.
21. மீன்பிடி விளைபொருட்களுக்கான சந்தையை விஸ்தரித்தல் அதன்மூலம் மீன்பிடிப்பவரும் நுகர்வோரும் நியாயமாக நன்மை அடைவர்.
22. சர்வதேச கடலில் மீன்பிடித்தலை விஸ்தரிப்பதற்கு உள்ளூர் கம்பனிகளுக்கு வாய்ப்புக்களை வழங்குதல்.
23. உள்ளூர் ரின்மீன் கைத்தொழிலை விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல்.
24. மீன்பிடித் துறை சார்ந்த தொழில் முயற்சிகளை மேம்படுத்துவதற்காக சிறிய மற்றும் நடுத்தர அளவு தொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்தல்.
25. மீனவ சமூகம் பொருட்டு நலன்புரி நடவடிக்கைகளை விரிவுபடுத்துதலும், பயனுறு வங்கி, காப்புறுதி மற்றும் ஓய்வூதிய முறைகளை அறிமுகஞ்செய்தல்.
26. சமுத்திர பல்கலைக்கழகத்துடன் இணைந்து கடற்றொழில் நடவடிக்கைகள் பற்றிய தொழில்நுட்ப மற்றும் முகாமைத்துவப் பயிற்சித் திட்டங்களைச் நடாத்துதல்.
27. கடல்நீர், உவர்நீர் (ஆற்று) மற்றும் நன்னீர் மீன்பிடித் தொழிலின் அபிவிருத்தியும் முகாமையும்.
28. பலநாள் மீன்பிடி கப்பல்களுக்காக கடல்நீரை உபயோகித்து குளிருட்டும் முறைமையை விருத்தி செய்தல் மற்றும் சூரிய சக்தியைப் பாவிப்பதற்கு ஊக்குவித்தல்.
29. கடற்றொழில் துறைமுகங்கள், நங்கூரத் தளங்களின் நிறுவுகை, பராமரிப்பு மற்றும் முகாமை.
30. கடற்றொழிலுக்கு அவசியமான ஐஸ் பொறித்தொகுதிகள், குளிர் அறைகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்தலும் தரமான பராமரித்தலும்.
31. மீன் மற்றும் மீன்சார்ந்த உற்பத்திகளின் விற்பனையும் விநியோகமும்.
32. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சுடன் இணைந்த நிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள அனைத்து பிற கடமைகளும் கருமங்கள் தொடர்புடைய நடவடிக்கைகள்
33. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சுடன் இணைந்த நிறுவனங்களையும் மேற்பார்வையிடுதல்

**கடற்பொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு
நிருவன கட்டமைப்பு**

Ministry of Fisheries, Aquatic and Ocean Resources – Organization Chart



1.5 அமைச்சின் கீழ் செயற்படும் திணைக்களம்

- i கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் (DFAR)

1.6 அமைச்சின் கீழுள்ள நிறுவனங்கள்/ நிதியம்

- i. தேசிய நீரியல் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமை (NARA)
- ii. தேசிய நீர்வாழ் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகார சபை (NAQDA)
- iii. இலங்கை கடற்றொழில் துறைமுகங்கள் கூட்டுத்தாபனம் (CFHC)
- iv. இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் (CFC)
- v. வரையறுக்கப்பட்ட சீ-நோர் அமைப்பு (Cey-nor)
- vi. நோர்த் சீ லிமிட்டட் (North sea Ltd)
- vii பேலியாகொட மத்திய மீன் சந்தைத் தொகுதி

1.7 வெளிநாட்டு உதவி பெறும் செயற்றிட்டங்களின் தகவல்கள்

உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் நிதியில் செயற்றிட்டங்கள்		
செயற்றிட்டங்கள்	மில்லியன் ரூபாய்	தற்போதைய நிலவரம்
இலங்கையின் பின்தங்கிய கிராமப்புற சமூகங்களில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பையும் வாழ்வாதார மேம்பாட்டையும் உறுதி செய்வதற்காக தன்னிறைவு அடிப்படையில் வளர்க்கப்படும் நன்னீர் மீன்வளத் தொழில்துறையை அபிவிருத்தி செய்தல்	900.00	உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், மீன் குஞ்சு உற்பத்தித் திறன் அதிகரிக்கப்பட்டது. இதன் கீழ், 1. மட்டக்களப்பு மாவட்டத்தின் புளுக்குணாவ, மொணராகலை மாவட்டத்தின் முத்துக்கண்டிய மற்றும் அனுராதபுர மாவட்டத்தின் பதவியாவில் சமூக அடிப்படையிலான சிறியளவிலான 03 மீன் குஞ்சு உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டன. 2. தேசிய நீர் உயிரின வளர்ப்பு அதிகாரசபைக்கு சொந்தமான இங்கினியாகல, இரணைமடு , உடவளவை மற்றும் தம்புள்ளை ஆகிய 04 நீர்வள வளர்ப்பு மையங்கள் மேம்படுத்தப்பட்டன. 3. எக்கலொய சமூக அடிப்படையிலான சிறியளவிலான மீன் இனப்பெருக்க நிலையங்களின் வசதிகள் மேம்படுத்தப்பட்டன. 4. மீன் குஞ்சுகளை கொண்டு செல்வதற்கான 03 பெளசர்கள் அதிகாரசபைக்கு வழங்கப்பட்டன.
அம்பாறை மாவட்டத்தில் தன்னிறைவு கொண்ட வளர்ப்பு அடிப்படையிலான நன்னீர் மீன்வளத் தடாக மாதிரியை நிறுவுவதற்கான தொழில்நுட்ப	43.8	அம்பாறை மாவட்டத்தில் சிறியளவிலான மீன் இனப்பெருக்க நிலையங்களும் சிறியளவிலான மீன் குஞ்சு உற்பத்தி நிலையங்களும் மேம்படுத்தப்பட்டன. நீர்த்தேக்கங்களில் இருந்து தாய் மீன்களை

உதவி		சேகரித்தல், கணக்குப் பதிவு மற்றும் பதிவேடு பராமரிப்பு தொடர்பாக மீனவர் சமூகத்திற்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன. மேலும், மீன்வள முகாமைத்துவ பயிற்சி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதுடன், மீன் தீவன வழங்கல் மற்றும் முகாமைத்துவம் தொடர்பான பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
------	--	---

ஜப்பான் அரசின் (ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு தொகுதி- (Japan International Cooperation System -JICS) உதவியின் கீழ் நடைமுறைப்படுத்தும் செயற்றிட்ட முன்மொழிவுகள்

செயற்றிட்ட முன்மொழிவுகள்	தொகை ரூ.மில்.	தற்போதைய முன்னேற்றம்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடற்றொழில் நடவடிக்கைக்குத் தேவையான உபகரணங்கள் வழங்கல்.	3	NPD/AGC/PP/FIS/2023/05 எனும் இலக்கத்தின் கீழ் 2023.07.04ஆந் திகதிய கடிதத்தின் மூலம் தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் (NPD) அனுமதி கிடைத்துள்ளது 2ஆம் கட்டத்தின் கீழ் உபகரணங்கள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. முதற் கட்டத்தின் கீழ் மீன்பிடி நடவடிக்கையை மேம்படுத்தல் மற்றும் குளிர்நீர் செயற்பாட்டுக்குத் தேவையான கீழ்க்குறிப்பிடப்படும் உபகரணங்களை வழங்கப்படுகின்றன. - Ice Making Machine - Prefabricated Refrigerator/ Freezer இரண்டாம் கட்டத்தின் கீழ் மீனவர்களின் பாதுகாப்புக்காக உபகரணங்கள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது - Patrol Boat - Rigid Hull Inflatable Boat (RIB) - HF Radio Transceiver

02 முன்னேற்றம் மற்றும் எதிர்கால கண்ணோட்டம்

அடைபேறுகள்

- வட மாகாணத்தில் மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் அமைந்துள்ள 62 மீன்பிடி இறங்குதுறைகளுக்கான உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களை நிறைவு செய்வதற்காக 2024 வரவுசெலவுத் திட்டத்தில் ரூ. 500 மில்லியன் ஒதுக்கப்பட்டதுடன், 2025 ஆம் ஆண்டில் ரூ. 280 மில்லியன் பயன்படுத்தப்பட்டது.
- கந்தற மீன்பிடித் துறைமுகத்தை மீன்பிடி நடவடிக்கைகளுக்கே என மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலிருந்து சுற்றுலா, மீன்பிடி மற்றும் சமூக அபிவிருத்திக்கு பங்களிக்கும் பல்நோக்கு துறைமுகமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
- தேசிய நீரியல் வளங்கள், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமையால் கொக்கலை, ரேகாவ, அறுகம்பை, மட்டக்களப்பு மற்றும் சுண்டிக்குளம் களப்புகளில் 5 மில்லியனுக்கும் அதிகமான நன்னீர் இறால் குஞ்சுகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
- நீண்டகாலமாக தாமதிக்கப்பட்டிருந்த தேசிய கடற்றொழில் சம்மேளனத்திற்கான ஒழுங்குவிதிகள் தற்போது தயாரிக்கப்பட்டு அங்கீகாரத்திற்காக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
- கடற்றொழில் மற்றும் நீர்வள வளர்ப்புத் துறைகளில் நிலவும் சவால்களை அடையாளம் கண்டு பொருத்தமான தீர்வுகளை முன்மொழிவதற்காக 19 மாவட்டங்களில் மாவட்ட மீன்வள ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
- மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நிறைவு செய்யப்பட்டது.
- கத்தளாவ மற்றும் கைக்காவல பகுதிகளில் அலைத்தடுப்புச் சுவர்கள் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் ஆலோசனை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சவால்கள்

- பல்வேறு உட்கட்டமைப்பு மற்றும் பௌதீக தடைகள் காரணமாக முழுமையாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தை தேசிய பொருளாதாரத்திற்கு பயனுள்ள வகையில் மீளக்கட்டமைத்தல்
- ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்திலுள்ள மீன் பதப்படுத்தல் மையம் இன்னும் செயல்படத் தொடங்காத காரணத்தால் முதலீட்டு வாய்ப்புகளை அடையாளம் காண சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
- மீன்பிடித் துறைமுகங்களில் அலைத்தடுப்புச் சுவர்களால் தேங்கும் மணல் படிவங்களை அகற்றுவது, அதிக செலவுடையதும் தொழில்நுட்ப ரீதியாக சவாலானதுமான பணியாக தொடர்கிறது.
- நீர் உயிரின வளர்ப்பை விரிவுபடுத்துவதற்கான நிலங்களின் மட்டுப்படுத்தப்பட்ட கிடைக்கும் தகமை மற்றும் நிலம் கையகப்படுத்துவதற்கான நிதி வளங்களை திரட்டுவதிலான சிரமங்கள்.
- நீர் உயிரின வளர்ப்பிற்கு பொருத்தமான நிலங்கள் பிற தேவைகளுக்காக ஆக்கிரமிக்கப்பட்டு பயன்படுத்தப்படுவது.
- சுற்றுச்சூழல் அனுமதிகள், பதிவுகள் மற்றும் உரிமங்களை பெறுவதற்கான திறமையான நடைமுறை இல்லாத காரணத்தால் பல மீன்வளத் திட்டங்களின் செயல்பாட்டில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.

இலக்கு

- தற்போது நிர்மாணிக்கப்பட்டுவரும் கந்தர மீன்பிடித் துறைமுகத்தின் நிர்மாணப் பணிகளை முடித்து 2026ஆம் ஆண்டின்போது அதன் செயற்பாடுகளை ஆரம்பித்தல். சுற்றுலா தொழில் மற்றும் ஒருங்கிணைந்த வேலைத் திட்டங்களுக்கு வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுத்து அந்நிய செவாணி ஈட்டும் முறையைப் பிரபல்யப்படுத்தல்.
- வட மாகாணத்தில் மீன்பிடித் தொழிலின் வளர்ச்சியில் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மைலிட்டி மீன்பிடித் துறைமுக நிர்மாண பணியின் III ஆம் கட்ட நடவடிக்கையை ஆரம்பித்து 2026ஆம் ஆண்டின்போது முழுமையான மீன்பிடித் துறைமுகமாக மேம்படுத்தல்.
- புதிய மீனவர் ஓய்வூதிய திட்டம் இந்த வருடத்துக்குள் மேம்படுத்தல்
- மீன்பிடித் துறையில் அதிகமாக அரசு – தனியார் - மக்கள் பங்களிப்பை பெற்று அபிவிருத்தி நடவடிக்கையை மேற்கொள்ளல்.
- சமூகப் பாதுகாப்பு நடவடிக்கையின் மூலம் மீனவ பெண்களை தேசிய பொருளாதாரத்துக்கு மற்றும் வெளிநாட்டு உற்பத்திகளுக்கு ஊக்குவித்து புதிய மீன்பிடி கலாச்சாரத்தை நாட்டில் ஏற்படுத்தல்.
- மீனவ மக்களின் பிள்ளைகளுக்காக நிறுவப்பட்ட “தியவர கெக்குளு” சேமிப்பு திட்டத்தை விரிவாக நடைமுறைப்படுத்தல்.
- நாடு முழுவதும் அமைந்துள்ள மீன்பிடி படகுத்துறை, மீன்பிடி நங்கூரமிடும் தளங்கள் மற்றும் கரையில் அமைந்துள்ள இடங்களுக்குத் தேவையான உட்கட்டடைப்பு வசதிகளை 10% ஆல் அதிகரித்தல்.
- பொருளாதார பயன்களை உச்ச அளவில் மேற்கொள்ளக்கூடியவாறு முடிந்த அளவில் இந்த வருடத்தில் நிர்மாண நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகளை மேற்கொள்ளல்.
- நன்னீர் மீன்பிடித் தொழிலுக்கு வசதியான திட்டங்களுக்கு தற்போதுள்ள மீன் இனப்பெருக்க நிலையங்களின் திறனை இந்த வருடத்தில் மாகாண சபையுடன் இணைந்த வேலைத் திட்டங்களாக ஆரம்பித்தல்.
- வர்த்தக ரீதியாக நீர்வாழ்வின வளர்ப்பு (கடலட்டை, நண்டு, சிப்பி, இறால், சிங்கி இறால் போன்ற கடல் வாழ்வினங்கள்) தொழிலில் ஈடுபடும் தனியார் தரப்பினரின் திறனை மேம்படுத்துவதற்கான முறையைத் தயாரித்தல்.
- நுகர்வோர்களுக்கு சாதாரண விலைக்கு கிடைக்கும் வகையில் பிரபல்யமான புரொட்டின் ஆதாரமாக மீன் சார்ந்த பொருட்களை ஆதாரமாக மாற்றுதல்.
- வெளிநாட்டு சந்தைக்கு மீன் உற்பத்திகளின் தரம் மற்றும் சர்வதேச தரத்துக்கு அமைவாக ஆக்குதல்.
- மொத்த தேசிய உற்பத்திக்கு மீன்பிடித் துறையின் பங்களிப்பை மேம்படுத்துவதற்கு மீன் ஏற்றுமதியின் மூலம் பெற்றுக் கொள்ளக்கூடிய அபிவிருத்தி பணிகளுக்கு அரசு – தனியார் மற்றும் மக்கள் பங்களிப்பை பெற்றுக் கொள்வதற்கு அந்நிய செலவாணியை அதிகிரப்பதற்கு மாகாண சபை, மாவட்ட அலுவலகங்கள், பிரதேச அலுவலகங்கள் போன்ற அரசு நிறுவனங்களின் தொடர்பினை வலுப்படுத்தல்.
- மீன்பிடித் துறைக்கு சரியான மற்றும் புதுப்பிக்கப்பட்ட தரவுத் தொகுதிகளை அறிமுகப்படுத்தல்
- Clean Sri Lanka, வேலைத் திட்டத்துடன் இணைந்து நாடு முழுவதிலுமுள்ள மீன்பிடித் துறைமுகங்களை சுத்தம் செய்தல் மற்றும் நீல துறைமுகமாக (Blue Ports) மாற்றுவதற்கான திட்டங்களை அறிமுகப்படுத்தல், மீனவ மக்கள் (மீனவ சங்கங்கள்), தனியார் தரப்பினர், மாகாண நிறுவனங்கள், மாவட்ட நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை ஆரம்பித்தல்.

03. 2025 டிசம்பர் 31 இல் உள்ளவாறான முடிவடையும் வருடத்துக்கான நிதி நிலைக் கூற்று
3.1 நிதி நிலைக் கூற்று

2025 டிசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றுகைக் கூற்று		(ரூபா)	
சிறுத்தப்பட்ட பதுக்கீடு 2025	குறிப்பு	உண்மை நிலை	
		2025	2024
- வருமானப் பெறுகைகள்		-	-
- வருமான வரி	1	-	-
- உள்நூர் பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரி	2	-	-
- சர்வதேச வர்த்தகம் மீதான வரிகள்	3	-	-
- வரியில்லாத வருமானங்களும் ஏனையவையும்	4	-	-
- மொத்த வருமானப் பெறுகைகள் (அ)		-	-
- வருமானமற்ற பெறுகைகள்		-	-
- திறைசேரி பணிமுற்பணங்கள் (89/25)		2,286,598,586	3,878,669,000
- திறைசேரி துணை பணிமுற்பணங்கள் (89/24)		792,065	-
- வைப்புகள்		50,221,546	29,730,122
- முற்பணக் கணக்குகள்		12,663,597	11,928,780
- ஏனைய வருமானமல்லாத பெறுகைகள்		20,649,867	-
- ஏனைய பிரதான பேரேட்டு கணக்கின் பெறுகைகள்		-	1,532,319,131
- மொத்த வருமானம் அல்லாத பெறுகைகள் (ஆ)		2,370,925,661	5,452,647,033
- மொத்த வருமானப் பெறுகைகளும் வருமானம் அல்லாத பெறுகைகளும் இ = (அ)+(ஆ)		2,370,925,661	5,452,647,033
- திறைசேரிக்கான அனுப்பீடு (ஈ)		-	-
- தேறிய வருமானம் கிடைப்பனவு மற்றும் வருமானம் அல்லாத கிடைப்பனவு உ = (இ)-(ஈ)		2,370,925,661	5,452,647,033
- கழி : செலவினம்			
- மீண்டுவரும் செலவினம்			
183,200,000 சம்பளம், கூலி, மற்றும் ஏனைய ஊழியர் அனுகூலங்கள்	5	168,982,364	166,005,277
168,867,000 ஏனைய பொருட்கள் சேவைகள்	6	145,833,476	130,203,316
1,836,786,322 மானியங்கள், கொடைகள் மற்றும் மாற்றல்கள்	7	1,679,921,904	1,531,335,133
- வட்டிக் கொடுப்பனவுகள்	8	-	-
1,110,000 ஏனைய மீண்டுவரும் செலவினம்	9	-	665,842
2,189,963,322 மொத்த மீண்டுவரும் செலவினம் (ஊ)		1,994,737,744	1,828,209,568
- மூலதனம் செலவினம்			
114,200,000 மூலதனச் சொத்துக்களின் புணரமைப்பும், மேம்படுத்தலும்	10	34,315,357	22,059,985
3,586,800,000 மூலதனச் சொத்துக்களின் கொள்வனவு	11	1,786,809,700	3,235,219,973
1,463,350,000 மூலதன மாற்றல்கள்	12	892,560,889	467,567,966
- நிதிச் சொத்துக்களின் கொள்வனவு	13	-	-
2,000,000 திறன் விருத்தி	14	1,812,129	655,711
112,185,756 ஏனைய மூலதனச் செலவினங்கள்	15	56,329,883	2,391,761,736
5,278,535,756 மொத்த மூலதனம் செலவினம் (எ)		2,771,827,957	6,117,265,371
- வைப்புக் கொடுப்பனவுகள்		48,124,836	104,855,738
- முற்பணக் கொடுப்பனவுகள்		11,599,687	10,530,295
- ஏனைய பிரதான பேரேட்டுச் செலவினம்		-	-
- மொத்தபிரதான பேரேட்டுச் செலவினம் (ஏ)		59,724,523	115,386,033
- மொத்த செலவினம் ஐ = (ஊ)+(எ)+(ஏ)		4,826,290,223	8,060,860,972
7,468,499,078 டிசம்பர் 31 இல் உள்ளவாறு மீதி ஒ = (உ)-ஐ)		(2,455,364,562)	(2,608,213,939)

3.2. நிதி நிலை பற்றிய கூற்று

ஏசீஏ -பீ

2025 டிசம்பர் 31 இல் உள்ளவாறான
நிதி நிலைமைக் கூற்று

		உண்மை நிலை	
குறிப்பு		2025	2024
		ரூபா	ரூபா
நிதி சொத்துக்கள் அற்றது			
ஆதனம், பொறித் தொகுதி மற்றும் உபகரணம்	ஏசீஏ-6	5,730,842,252	4,230,025,299
நிதி சொத்துக்கள்			
முற்பணக் கணக்குகள்	ஏசீஏ-5/5ஏ	19,865,327	20,929,237
காசு மற்றும் காசுக்குச் சமனானவை	ஏசீஏ-3	-	-
மொத்த சொத்துக்கள்		5,750,707,579	4,250,954,536
தேறிய சொத்துக்கள் / உரிமைப் பங்கு			
திறைசேரிக்கு தேறிய சொத்துக்கள்		(371,328,716)	(368,960,161)
ஆதனம், பொறித் தொகுதி மற்றும் உபகரண ஒதுக்கம்		5,730,842,252	4,230,025,299
வாடகை மற்றும் பணி முற்பண ஒதுக்கம்	ஏசீஏ-5பீ		
நடைமுறைப் பொறுப்புக்கள்			
வைப்புக் கணக்குகள்	ஏசீஏ-4	391,194,043	389,097,333
தீர்க்கப்படாத பணிமுற்பண மீதி	ஏசீஏ-3	-	792,065
மொத்தப் பொறுப்புக்கள்		5,750,707,579	4,250,954,536

பக்க இலக்கம் 7 முதல் 37 வரை ஏசீஏ 1 முதல் ஏசீஏ 7 வரையான மாதிரிப் படிவங்களின் மூலம் சமர்ப்பிக்கப்படுகின்ற கணக்குத் தகவல்கள் மற்றும் குறிப்புகளின்/பின்னிணைப்புகளின் பக்க இலக்கம் 38 முதல் 44 வரை உள்ளடங்கியுள்ள ஏனைய கணக்குக் குறிப்புகளின் விபரமும் இந்த இறுதிக் கணக்குகளில் உள்ளடங்கிய பகுதியாகும். 2025 ஆம் ஆண்டின் 17.12.2025 திகதியிடப்பட்ட இல 02/2025 அரசு கணக்குகள் விதிமுறைகள் மற்றும் அரசு நிதி விதிமுறைகள் 150 மற்றும் 151 ஆகியவற்றின் தேவைகளுக்கு ஏற்ப நிதி நிலைமைக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அதனால் மேலேயுள்ள இறுதிக் கணக்குகளில் குறிப்பிடப்பட்டுள்ள தொகைகள், அது தொடர்பான கணக்குக் குறிப்புகள் மற்றும் ஏனைய கணக்குத் தகவல்கள் திறைசேரிப் புத்தகங்களுடன் சீராக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதையும் அவை அந்தத் தொகைகளுடன் உடன்படுகின்றது என்பதையும் இத்தால் சான்றுப்படுத்துகிறோம்.

2018 ஆம் ஆண்டின் 19 ஆம் எண் தேசிய கணக்காய்வு சட்டத்தின் பிரிவு 38(1) (இ) இன் படி நிதி நிருவாகத் திற்காக வினைத்திறன்மிக்க உள்ளக நிருவாகத் தொகுதியொன்று அறிக்கையிடும் நிறுவனத்தில் காணப்படுகின்றது எனவும் நிதி நிருவாகத் திற்காக உள்ளக நிருவாகத் தொகுதியின் செயல்திறனை மேற் பார்வை செய்வதற்கும் அதற்கு அமைவாக அந்தத் தொகுதியை வினைத் திறனுடன் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையானவாறு மாற்றங்களை மேற்கொள்வதற்கும் அடிக்கடி மீளாய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றது எனவும் இத்தால் சான்றுப்படுத்துகிறோம்.



பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தர்
பெயர்:
பதவி:

திகதி: 2026/02/26



கணக்கீட்டு உத்தியோகத்தர்
பெயர்:
பதவி:

திகதி: 2026/02/26



பிரதான நிதி உத்தியோகத்தர்/ பிரதான கணக்காளர் /
பணிப்பாளர்(நிதி)/ஆணையாளர்(நிதி)
பெயர் :

திகதி: 2026 - 02 - 25

H.P. Saman Dharmasiri

Chief Accountant

Secretary (Actg) Ministry of Fisheries, Aquatic and
Ministry of Fisheries, Aquatic and Ocean Resources
Ocean Resources New Secretariat, Maligawatte
2nd Floor, New Secretariat,
Maligawatta, Colombo 10.

Secretary (Actg)
Ministry of Fisheries, Aquatic and
Ocean Resources
New Secretariat,
Maligawatta, Colombo 10.

3.3. காசு பாய்ச்சல் பற்றிய கூற்று

2025 டிசம்பர் 31 இல் உள்ளவாறான காசுப் பாய்ச்சல் கூற்று		ஏசீஏ- சீ	
		உண்மை	
		2025 ரூபா	2024 ரூபா
<u>தொழிற்பாட்டு செயற்பாடுகளிலிருந்தான காசுப் பாய்ச்சல்</u>			
மொத்த வரிப் பெறுகைகள்		-	-
கட்டணங்கள், தண்டப்பணங்கள், தண்டனைகள் மற்றும் உத்தரவுப் பத்திரங்கள்		-	-
இலாபம்		-	-
வருமானம் அல்லாத பெறுகைகள்		20,649,867	1,532,319,131
ஏனைய வருமான தலைப்புகளுக்காக சேகரிக்கப்பட்ட வருமானம்		15,963,114	29,727,590
திறைசேரி பணிமுற்பணங்கள் (89/25)		2,286,598,586	3,878,669,000
திறைசேரி துணை பணிமுற்பணங்கள் (89/24)		792,065	-
முற்பணங்களை அறவிடல்		9,517,194	11,398,332
வைப்புக்களின் பெறுகை		50,357,513	29,730,122
செயற்பாடுகளிலிருந்து உருவாக்கப்பட்ட மொத்தக் காசு (அ)		2,383,878,339	5,481,844,175
<u>கழி - பகிர்ந்தளிக்கப்பட்ட காசு</u>			
ஆளுக்ஞரிய வேதனங்கள் மற்றும் தொழிற்பாட்டுக் கொடுப்பனவுகள்		314,354,090	296,033,930
மானியங்களும் மாற்றுக் கொடுப்பனவுகளும்		58,534,726	77,804,004
மூலதனச் சொத்துகளின் புனரமைப்பு இ மூலதன மாற்றங்கள் திறன் வளர்ப்பு மற்றும் பிற மூலதனச் சொத்துக்கள்		92,375,210	1,714,838,107
ஏனைய செலவினத் தலைப்புகளுக்காக மேற்கொள்ளப்பட்ட செலவினம்		-66,422,072	43,626,087
திறைசேரிக்குத் தீர்க்கப்பட்ட பணிமுற்பணம்		-	-
முற்பணக் கொடுப்பனவு		11,599,687	11,690,444
வைப்புக் கொடுப்பனவு		48,260,803	104,855,738
தொழிற்பாடுகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட மொத்தக் காசு (ஆ)		591,546,587	2,248,848,310
தொழிற்பாட்டு செயற்பாடுகளிலிருந்தான தேறிய காசுப் பாய்ச்சல் (இ)=(அ)-(ஆ)		1,792,331,752	3,232,995,865
<u>முதலீட்டு செயற்பாடுகளிலிருந்தான காசுப் பாய்ச்சல்</u>			
வட்டி		-	-
பங்கு இலாபம்		-	-
உரிமை இழந்த ஏற்பாடுகள் மற்றும் பொளதீக சொத்துக்களின் விற்பனை		-	-
உப கடன்கள் மீதான அறவீடுகள்		-	-
முதலீட்டு நடவடிக்கைகளிலிருந்து உருவாக்கப்பட்ட மொத்தக் காசு (ஈ)		-	-
<u>கழி - பகிர்ந்தளிக்கப்பட்ட காசு</u>			
மூலதனச் சொத்துகளின் நிர்மாணம் இ கொள்முதல் மற்றும் இதர முதலீட்டு பெறுதல்கள்		1,792,331,752	3,232,995,865
முதலீட்டுச் செயற்பாடுகளுக்கு வழங்கப்பட்ட மொத்தக் காசு (உ)		1,792,331,752	3,232,995,865
முதலீட்டுச் செயற்பாடுகளிலிருந்தான தேறிய காசுப் பாய்ச்சல் (ஊ)=(ஈ)-(உ)		(1,792,331,752)	(3,232,995,865)
தொழிற்பாடுகள் மற்றும் முதலீட்டுச் செயற்பாடுகளிலிருந்தான தேறிய காசுப் பாய்ச்சல் (எ)=(இ)+(ஊ)		-	-
<u>நிதிச் செயற்பாடுகளிலிருந்தான காசுப் பாய்ச்சல்</u>			
உள்ளூர்க் கடன்கள்		-	-
வெளிநாட்டுக் கடன்கள்		-	-
பெற்ற நன்கொடைகள்		-	-
நிதி நடவடிக்கைகளிலிருந்து உருவாக்கப்பட்ட மொத்தக் காசு (ஏ)		-	-
<u>கழி - பகிர்ந்தளிக்கப்பட்ட காசு</u>			
உள்ளூர் கடன்கள் மீதான மீளக் கொடுப்பனவுகள்		-	-
வெளிநாட்டுக் கடன்கள் மீதான மீளக் கொடுப்பனவுகள்		-	-
நிதிச் செயற்பாடுகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட மொத்தக் காசு (ஐ)		-	-
நிதிச் செயற்பாடுகளிலிருந்தான தேறிய காசுப் பாய்ச்சல் (ஒ)=(ஏ)-(ஐ)		-	-
காசில் ஏற்பட்ட தேறிய அசைவு (ஓ)=(எ)+(ஒ)		-	-

3.4 நிதிக் கூற்று விபரம்

அறிக்கையிடலின் அடிப்படை

1) தயார்படுத்தலின் நோக்கம்

2025 ஆம் ஆண்டின் 17.12.2025 திகதியிடப்பட்ட இல 02/2025 அரசு கணக்குகள் விதிமுறைகள் மற்றும் அரசு நிதி விதிமுறைகள் 150 மற்றும் 151 ஆகியவற்றின் தேவைகளுக்கு ஏற்ப நிதி நிலைமைக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

2) அறிக்கையில் காலப்பகுதி

இந் நிதிக் கூற்றுக்களுக்கான அறிக்கையில் காலப்பகுதி 2025 சனவரி 01 முதல் டிசம்பர் 31 வரையானதாகும்.

3) அளவிட்டுக்கான அடிப்படை

நிதிக் கூற்றுக்களானது, வரலாற்றுக் கிரய அடிப்படையிலேயே தயாரிக்கப்பட்டுள்ள அதேவேளையில், ஒரு சில சொத்துக்களின் வரலாற்றுக் கிரயம் மீள்மதிப்பீடு செய்யப்பட்ட பெறுமதிக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. வேறு விதத்தில் குறிப்பிடப்பட்டல்லாத போது கணக்கு தயாரிப்பு நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்ட காசு அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.

நிதிக் கூற்றுக்களிலுள்ள இலக்கங்கள் இலங்கை ரூபாவில் கிட்டிய ரூபாய்க்கு தயாரிக்கப்படல் வேண்டும்.

4) வருமானத்தை அடையாளங்காணுதல்

நாணயமாற்று மற்றும் நாணயமாற்று அல்லாத வருமானங்கள் அவை கிடைக்கக்கூடிய காலப்பகுதியை கவனத்திற்கொள்ளாது, காசு கிடைக்கக் கூடிய காலப்பகுதிக்குள் வருமானமாக அடையாளங் காணப்படுகின்றது.

5) சொத்து, இயந்திர மற்றும் உபகரணம் ஆகியவற்றின் அங்கீகாரம் மற்றும் அளவீடு

சொத்துக்கள் நம்பத்தகுந்த அடிப்படையில் அளவிடப்படுகின்றதா மற்றும் நிறுவனத்தின் சொத்துக்கள் எதிர்கால பொருளாதார நலன்களுடன் தொடர்புடையதாக இருக்கின்றதா என்பதற்கான நிகழ்தகவின் அடிப்படையிலேயே சொத்து, இயந்திரம் மற்றும் உபகரணங்கள் அங்கீகரிக்கப்படுகின்றன.

கிரயமுறை பொருத்தமில்லாத சந்தர்ப்பத்திலேயே சொத்து, இயந்திர மற்றும் உபகரணங்கள் கிரயம் மற்றும் மறுமதிப்பீடு முறையில் அளவீடு செய்யப்படுகின்றது.

6) சொத்து, இயந்திர மற்றும் உபகரணங்களின் ஒதுக்கம்

இந்த மீள்மதிப்பு ஒதுக்கீட்டுக் கணக்கானது சொத்து, இயந்திர மற்றும் உபகரண கணக்கின் தொடர்புபட்டதாகும்.

7) காசு மற்றும் காசுக்கு சமமானவை

காசு மற்றும் காசுக்கு சமமானவை 2025 டிசம்பர் 31 இல் உள்ள உள்நாட்டு நாணயத்தாள்கள் மற்றும் நாணயங்களை உள்ளடக்கியதாகும்.

*

ஒரு குறிப்பிட்ட அறிக்கையில் நிறுவனத்திற்கு குறிப்பிட்ட பரிவர்த்தனைகள் இருக்கும் சந்தர்ப்பங்களில் பொருத்தமான தகவல்களை உள்ளடக்கலாம் மற்றும் மாதிரிப்படிவங்களில் தேவைக்கேற்ப திருத்தங்களைச் செய்யலாம். அந்த குறிப்பிட்ட பரிவர்த்தனைகளுக்கு தேவையான வெளிப்படுத்தல் “அறிக்கையிடலின் அடிப்படை” என்பதற்குக் கீழ் சேர்க்கப்படலாம்.

* அறிக்கையில் நிறுவனத்திற்கு தொடர்புடைய கணக்கியல் கொள்கைகள் மட்டுமே “அறிக்கையிடலின் அடிப்படை” இன் கீழ் வெளிப்படுத்தப்படவேண்டும்.

3.5 வருமான சேகரிப்பு செயற்றிறன்

ரூபா 000

வருமான குறியீடு	வருமான குறியீட்டு விபரம்	சேகரிக்கப்பட்ட வருமானம்		சேகரிக்கப்பட்ட வருமானம்	
		ஆரம்ப மதிப்பீடு	இறுதி மதிப்பீடு	இறுதி அளவு (ரூபா)	இறுதி வருமான மதிப்பீட்டின் % மாகும்.
2002-0-1-0-1	கட்டிட வாடகை	-	-	134	0%
2002-02-99	வட்டி ஏனையவை	960	960	1,540	160%
2003-02-99	நிர்வாக கட்டணம் மற்றும் கொடுப்பனவு – நானாவிதம்	20,000	20,000	6,800	34%
2004-01-00	விதவைகள் மற்றும் அனாதைகள் பங்களிப்புத் திட்டம்	-	-	7,449	0%
2006-0-2-0-2	ஏனையவை	150	150	40	27%

3.6 ஒதுக்கிடப்பட்ட நிதியைப் பயன்படுத்திய செயற்றிறன்.

ரூபா 000

ஏற்பாட்டின் வகை	ஒதுக்கப்பட்ட நிதி		உண்மையான செலவினம்	பயன்படுத்தப்பட்ட ஏற்பாடு, நிறைவு செய்யப்பட்ட இறுதி ஏற்பாட்டில் % ஆக
	ஆரம்ப ஒதுக்கீடு	ஆரம்ப ஒதுக்கீடு		
மீண்டுவரும்	2,022,000	2,189,963	1,994,738	91%
மூலதனம்	5,240,000	5,278,536	2,771,828	53%

3.7. நி.ஒ. 208 இன் கீழ் ஏனைய அமைச்சுக்களினால்/திணைக்களத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த ஏனைய அமைச்சுக்கள் /திணைக்களங்கள் / மாவட்ட செயலகங்களுக்கு/ மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட நிதி

ரூபா 000

வரி எண்	ஒதுக்கீடு வழங்கிய அமைச்சு / திணைக்களம்	ஒதுக்கீட்டின் நோக்கம்	ஆரம்ப ஒதுக்கீடு	இறுதி ஒதுக்கீடு	உண்மையான செலவு	இறுதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் பயன்படுத்தப்பட்ட சதவீதம்
01	இலங்கை புகையிரத திணைக்களம்	வாரண்ட் வழங்குதல்	462	462	462	100%
02	கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்	கந்தர மீன்பிடித் துறைமுக கட்டுமானத் திட்டத்திற்கான உரிமம் புதுப்பித்தல்	75	75	75	100%
03	கடற்றொழில் மற்றும்	கொழும்பு துறைமுக மேற்கு	32,186	32,186	18,197	57%

	நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்	மற்றும் கிழக்கு முனைய விரிவாக்கத் திட்டத்தால் மீன்பிடித் துறைக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் நோக்கில், கடற்றொழில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் லுனாவ மீன்பிடித் துறைமுகப் புனரமைப்பு பணிகளுக்காக				
04	கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்	சீன மக்கள் குடியரசால் வழங்கப்பட்ட முன் தயாரிப்பு வீடுகளுக்கான தயாரிப்பு பணிகள்	50,000	50,000	19,700	39%
05	மாவட்டச் செயலாளர், ஹம்பாந்தோட்டை	மாவெல்ல நங்கூரத் தள கட்டுமானம் தொடர்பான கூட்டத்திற்கான ஒதுக்கீடு	4	4	4	100%
06	கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்	களப்பு சுத்திகரிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் சிலாபம் களப்பில் எல்லைக் கம்பங்கள் நிறுவுவதற்கான நிதி	176	176	—	—
07	கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்	களப்பு சுத்திகரிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் களப்பு முகாமைத்துவ குழுக்கள் அமைத்தல் மற்றும் மீனவர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கான நிதி	362	362	(5,601)	191%
08	கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்	களப்புகளின் எல்லைகளை அடையாளப்படுத்துதல்	2,400	2,400	—	—
09	கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்	மீனவர் ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு அளித்தல்	247	247	245	99%
10	மாவட்டச் செயலாளர், யாழ்ப்பாணம்	யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழில் துறையில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் முன்னேற்றங்களை ஆய்வு செய்யும் கூட்டத்திற்கான ஒதுக்கீடு	30	30	30	100%
13	மாவட்டச் செயலாளர், கொழும்பு	எக்ஸ்பிரஸ் பேரல் கப்பல் தீ விபத்தால் வாழ்வாதாரம் இழந்த மீன்வளத் துறையினருக்கு இழப்பீடு மற்றும் நிர்வாகக் கொடுப்பனவுகள் வழங்குதல்	9,944	9,944	9,229	93%

14	மாவட்டச் செயலாளர், கம்பஹா	எக்ஸ்பிரஸ் பேரல் கப்பல் தீ விபத்தால் வாழ்வாதாரம் இழந்த மீன்வளத் துறையினருக்கு இழப்பீடு மற்றும் நிர்வாகக் கொடுப்பனவுகள் வழங்குதல்	4,824	4,824	4,699	97%
15	கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்	எக்ஸ்பிரஸ் பேரல் கப்பல் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குதல் உள்ளிட்ட நிர்வாக நடவடிக்கைகளுக்கான கொடுப்பனவுகள்	1,574	1,574	527	33%
16	மாவட்டச் செயலாளர், மாத்தளை	மாவட்ட மீன்வளக் குழுக் கூட்டத்திற்கான ஒதுக்கீடு	19	19	19	100%
17	மாவட்டச் செயலாளர், மாத்தளை	மாவட்ட மீன்வளக் குழுக் கூட்டத்திற்கான ஒதுக்கீடு	21	21	21	100%
19	மாவட்டச் செயலாளர், மொணராகலை	மாவட்ட மீன்வளக் குழுக் கூட்டத்திற்கான ஒதுக்கீடு	44	44	44	100%
20	மாவட்டச் செயலாளர், அனுராதபுரம்	மாவட்ட மீன்வளக் குழுக் கூட்டத்திற்கான ஒதுக்கீடு	32	32	24	75%
21	மாவட்டச் செயலாளர், பொலன்னறுவை	மாவட்ட மீன்வளக் குழுக் கூட்டத்திற்கான ஒதுக்கீடு	25	25	23	92%
22	மாவட்டச் செயலாளர், கிளிநொச்சி	மாவட்ட மீன்வளக் குழுக் கூட்டத்திற்கான ஒதுக்கீடு	32	32	32	100%
23	மாவட்டச் செயலாளர், ஹம்பாந்தோட்டை	மாவட்ட மீன்வளக் குழுக் கூட்டத்திற்கான ஒதுக்கீடு	38	38	38	100%
24	மாவட்டச் செயலாளர், குருநாகல்	மாவட்ட மீன்வளக் குழுக் கூட்டத்திற்கான ஒதுக்கீடு	42	42	37	98%
25	மாவட்டச் செயலாளர், கம்பஹா	மாவட்ட மீன்வளக் குழுக் கூட்டத்திற்கான ஒதுக்கீடு	39	39	38	97%
26	மாவட்டச் செயலாளர், புத்தளம்	மாவட்ட மீன்வளக் குழுக் கூட்டத்திற்கான ஒதுக்கீடு	22	22	21	95%
28	மாவட்டச் செயலாளர், திருகோணமலை	மாவட்ட மீன்வளக் குழுக் கூட்டத்திற்கான ஒதுக்கீடு	29	29	29	100%
29	மாவட்டச் செயலாளர், மன்னார்	மாவட்ட மீன்வளக் குழுக் கூட்டத்திற்கான ஒதுக்கீடு	33	33	33	100%
30	மாவட்டச் செயலாளர், அம்பாறை	மாவட்ட மீன்வளக் குழுக் கூட்டத்திற்கான ஒதுக்கீடு	36	36	36	100%
32	மாவட்டச் செயலாளர், முல்லைத்தீவு	மாவட்ட மீன்வளக் குழுக் கூட்டத்திற்கான ஒதுக்கீடு	23	23	23	100%
33	மாவட்டச் செயலாளர், மட்டக்களப்பு	மாவட்ட மீன்வளக் குழுக் கூட்டத்திற்கான ஒதுக்கீடு	46	46	46	100%
34	மாவட்டச் செயலாளர், இரத்தினபுரி	மாவட்ட மீன்வளக் குழுக் கூட்டத்திற்கான ஒதுக்கீடு	35	35	35	100%
16	இலங்கை தேசிய நீர் உயிரினவளர்ப்பு அதிகாரசபை	2025 அங்கீகரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் கீழ் மீளச்செலவு மற்றும் மூலதனச் செலவுகளுக்காக	1,107,000	1,423,284	1,331,368	93%

		வழங்கப்பட்ட பொருளாதாரக் கொடுப்பனவு மற்றும் மீன் தப்பிச் செல்லுவதைத் தடுக்க தடுப்பு வலைகள் நிறுவுவதற்கான நிதி				
17	தேசிய நீரியல் வளங்கள், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமை	2025 அங்கீகரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் கீழ் மீளச்செலவு மற்றும் மூலதனச் செலவுகளுக்காக வழங்கப்பட்ட பொருளாதாரக் கொடுப்பனவு	830,000	830,000	598,954	72%
18	இலங்கை மீன்பிடித்துறைமுகங்கள் கூட்டுத்தாபனம்	2025 அங்கீகரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் கீழ் மீளச்செலவு மற்றும் மூலதனச் செலவுகளுக்காக வழங்கப்பட்ட பொருளாதாரக் கொடுப்பனவு மற்றும் ட்ரெட்ஜர் வாங்குவதற்கான நிதி	350,000	758,000	530,581	70%

3.8 நிதி அல்லாத சொத்து அறிக்கை செயலாற்றுகை

.000					
சொத்துக்களின் குறியீடு	குறியீட்டின் விபரம்	31.12.2025 ஆந் திகதிக்கு பொருட்கள் ஆய்வு அறிக்கைக்கு அமைய மீதி	31.12.2025 ஆந் திகதிக்கு நிதி நிலை அறிக்கைக்கு அமைய மீதி	எதிர்காலத்தில் கணக்கிய லுக்கு காரணமான	முன்னேற்றம் % ஆக அறிக்கையிடல்
9151	கட்டிடம் மற்றும் தொகுதிகள்		4,221,113		
9152	இயந்திர உபகரணம்		350,623		
9153	காணி		972,685		
9154	அருவச் சொத்துக்கள்		-		
9155	உயிரியல் சொத்துக்கள்		-		
9160	நடந்துவரும் வேலைகள்		186,421		
9180	குத்தகை சொத்துக்கள்		-		

3.9. கணக்காய்வு நாயகத்தின் அறிக்கை

இணைப்பு I

04. செயலாற்று குறிகாட்டி

4.1. நிறுவனங்களின் செயலாற்றுகை குறிகாட்டி (செயற்றிட்டத்தின் அடிப்படையில்)

விசேட குறிகாட்டி	எதிர்பார்த்த வெளியீட்டின் (%) சதவீதமாக உண்மையான வெளியீடு			
	90% - 100%	75% - 89%	50% - 74%	
2025ஆம் ஆண்டில் கடல் மீன் உற்பத்தி 313,000 மெற்றிக் தொன் வரை அதிகரித்துள்ளது	√			$\frac{308,205}{313,000} \times 100 = 98.46\%$
2025ஆம் ஆண்டில் நீர்வாழ் உயிரின மீன் உற்பத்தி 102,000 மெற்றிக் தொன் வரை அதிகரித்துள்ளது			√	$\frac{55,985}{102,000} \times 100 = 54.88\%$
நாளொன்றுக்கு தனி நபர் மீன் நுகர்வு 34 கிராம் வரை தனி நபர் மீன் நுகர்வு அதிகரித்தல்	√			$\frac{33.9}{34} \times 100 = 99.70\%$

05. நிலைபேறான அபிவிருத்தியின் இலக்கை (SGD) அடைவதில் சாதனை

5.1 அடையாளம் காணப்பட்ட நிலைபேறான அபிவிருத்தியின் நோக்கம்

இலக்கு/ நோக்கம்	இலக்கு	அடைந்த வெற்றி	இதுவரை பெற்ற வெற்றியின் முன்னேற்றம்			
			0% - 49%	50%- 74%	75%- 100%	
நிலைபேறான அபிவிருத்தி இலக்கு 14 (நிலைபேறான அபிவிருத்தி கடல் மற்றும் சமுத்திர வளத்தைப் பாதுகாத்தல் மற்றும் ஊட்டச் சத்து பயன்பாடு)	2025இல் கடல் மீன் உற்பத்தி 313,000 மெற்றிக் தொன்னாகும்	மெற்றிக் தொன் 308,205			√	$\frac{308,205}{313,000} \times 100 = 98.46\%$
	2025இல் நன்னீர் மீன் உற்பத்தி 102,000 மெற்றிக் தொன்னாகும்	மெற்றிக் தொன் 55,985		√		$\frac{55,985}{102,000} \times 100 = 54.88\%$
	2025இல் தனி நபர் மீன் நுகர்வு நாளொன்றுக்கு 34 கிராம் வரை அதிகரித்தல்	நாளொன்றுக்கு கிராம் 33.9 கிராம்			√	$\frac{33.9}{34} \times 100 = 99.70\%$
நிலைபேறான அபிவிருத்தி இலக்கு 12 (நிலைபேறான நுகர்வு மற்றும் உற்பத்தி வடிவத்தை உறுதிப்படுத்தல்)	மீன் ஏற்றுமதி வருமானம் அதிகரித்தல். 2025 ஆம் ஆண்டில் 303 மில்லியன் அமெ. டொ. வரை அதிகரித்தல்.	மில்லியன் அமெ. டொ. 307.9			√	$\frac{307.9}{303} \times 100 = 101.61\%$

5.2 நிலைபேறான அபிவிருத்தியின் இலக்கை அடைவதில் சாதனை மற்றும் சவால்

14.7.1. 2030ஆம் ஆண்டின்போது கடற்றொழில், நீர்வாழ்வின வளர்ப்பு, மற்றும் சுற்றுலா கைத்தொழிலில் நிலைபேறான முகாமைத்துவத்தின் ஊடாக சமுத்திர வளங்களை நிலைபேறான பயன்பாட்டில் பொருளாதார நன்மைகளை அதிகரிப்பதே இலக்காகும்.

குறிகாட்டி 14.7.1 : சிறிய அரசு, குறைந்த அபிவிருத்தியடைந்த நாடுகள் மற்றும் சகல நாடுகளில் தேசிய உற்பத்தியின் விகிதமாக மீன்பிடி நடவடிக்கை (புரொக்சி குறிகாட்டி)

குறிகாட்டி	2018	2019	2020	2021	2022	2023	2024
பெறுமதி சேர்க்கப்பட்ட உவர்நீர் மீன்பிடி கைத்தொழில் (%)	1.0	1.1	0.9	0.9	1.0	0.9	0.8
பெறுமதி சேர்க்கப்பட்ட நன்னீர் மீன்பிடி மற்றும் நீர்வாழ்வின செய்கை (%)	0.2	0.2	0.2	0.2	0.2	0.2	0.1
நீர்வாழ்வின செய்கையில் மொத்த தேசிய உற்பத்தி (GDP)	1.2	1.3	1.1	1.1	1.2	1.1	0.9

ஆதாரம் : புள்ளிவிபரவியல் பிரிவு கடற்றொழில் அமைச்சு – 2020-2021நிலைபேறான அபிவிருத்தி சபை

இலக்கு 14.b, சிறு தொழில் முறையிலான மீனவர்களுக்கு கடல் வளம் மற்றும் சந்தை வாய்ப்பை பெற்றுக்கொடுத்தல்.

இலக்கு 14.b.1 சட்டம்/ ஒழுங்குமுறை/ நெறிமுறை/ நிறுவன கட்டமைப்பு கட்டமைப்பின் உள்ளீடுகளை இனம் காணல் மற்றும் சிறிய தொழில் முறையிலான மீன்பிடித் தொழிலுக்கு அணுகு முறைகளைப் பாதுகாத்தல் .

	2022	2023	2030-க்குள் இலக்கு
1. குறிப்பாக சிறு தொழில் முறையிலான மீன்பிடித் துறைக்கு இலக்கிடல் அல்லது அதற்கான சட்டம், ஒழுங்குவிதிகள், கொள்கைத் திட்டங்கள் அல்லது வழிமுறைகளை மேற்கொள்ளல்.	40%	40%	100%
1. SSF வழிகாட்டல்களை செயற்படுத்துவதற்காக குறிப்பிட்ட முன்முயற்சிகள் தற்போது செயற்படுத்தப் படுகின்றன.	30%	30%	100%
சிறு தொழில் முறையிலான மீனவர்களின் மற்றும் மீன்பிடித் தொழிலாளர்கள் சிறு அளவிலான மீன்பிடித் தொழிலுக்கு முகாமைத்துவ திட்ட அபிவிருத்தியின் செயன்முறையை ஆரம்பிப்பதற்கு பங்களிக்கும் ஒரு பொறி முறையை நடாத்தல்	30%	35%	100%

ஆதாரம் : புள்ளிவிபரவியல் பிரிவு கடற்றொழில் திணைக்களம்/ நிலைபேறான அபிவிருத்தி சபை

இலக்கு 14.6 2023ஆம் ஆண்டின்போது அதிக கொள்ளவுக்கு மற்றும் அதிக மீன்பிடிப்பதற்கு பங்களிக்கும் விடயத்தில் மீன்பிடி மானியங்களை தடை செய்தல், சட்ட விரோதமான அறிக்கையிடப்படாத மீன்பிடிப்பதற்கு பங்களிக்கும் விடயத்தில் மானியங்களை தடை செய்தல் மற்றும் இவ்வாறான புதிய மானியங்களை அறிமுகப்படுத்துவதைத் தவிர்த்தல். உலக சந்தை அமைப்பில் மீன்பிடி மானிய கலந்துரையாடல்களில் அபிவிருத்தியடையாத நாடுகளின் அபிவிருத்திக்கு பொருத்தமான பயனுள்ள இனங்கள் மற்றும் வேறுபட்ட முறைகள் பற்றிய கலந்துரையாடல் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருக்க வேண்டும் என்பதை இனம் காணல்.

14.6.1 இலக்கு, சட்ட விரோதமான அறிக்கையிடப்படாத மீன்பிடிப்பதற்கு எதிர்க்கும் நோக்காகக் கொண்ட சர்வதேச உபகரணங்களை செயற்படுத்துவதற்கான அளவீடு (குறிகாட்டி)

இலங்கையில் மீன்பிடித் தொழில் தொடர்பாக இந்து சமுத்திர ஆணைக் குழுவினால் சம்பந்தப்பட்ட சட்டம் மற்றும் ஒப்பந்தங்களுக்கு அமைவான விகிதம்.

வருடம்	இணக்க விகிதம்
2010	5%
2011	18%
2012	47%
2013	51%
2014	60%
2015	74%
2016	77%
2017	82%
2018	87%
2019	90%
2020	86%
2021	76%
2022	83%
2023	78%

5.2.1 நிலைபேறான அபிவிருத்தியின் இலக்கை அணுவதற்குள்ள சவால்கள்

1. இக்காலப் பகுதிக்குள் ஏற்பட்ட எரிபொருள் பற்றக்குறை, எரிபொருள் விலை ஏற்றம், வாழ்க்கைச் செலவு உயர்ந்து செல்லல் மற்றும் ஐஸ் போன்ற உள்ளீட்டுப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக மீனவர்களின் மீன்பிடித் தொழிலில் காட்டும் ஆர்வம் குறைதல்.
2. கரையோர வளங்கள் பல அறிவியல் உத்திகள் இன்றி மோசமாக முகாமைத்துவம் செய்யப்படுகின்றது. சில சந்தர்ப்பங்களில் வளங்களைப் பயன்படுத்துவதற்கு முறையற்ற கண்காணிப்பின் மூலம் வளங்களை அதிகமாக சுரண்டுவதற்கும் அழிப்பதற்கும் வழிவகுக்கிறது. எனவே முகாமைத்துவம் செய்பவர்களின் மற்றும் பயனாளிகளின் பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவம் தொடர்பாக முறையான அணுகுமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். இதற்கு மேலதிகமாக நடைமுறையில் சட்டத்தை அமுல்படுத்த அதிகாரிகளுக்கு சரியான அறிவு அல்லது வசதிகள் வழங்குவது அவசியமாகும்.
3. கடற்றொழில் மற்றும் கடல்சார் பிரிவு தொடர்பான நவீன ஆய்வு முறை சம்பந்தமான அறிவை பெற்றுக் கொள்வதற்கு தொழில்நுட்பம் மற்றும் நிதி நெருக்கடியும் காரணமாக உள்ளது. சாதாரணமாக மக்களுக்கிடையே கடல் சார்ந்த சூழல் தொகுதிகளின் பெறுமதி தொடர்பான மோசமான விழிப்புணர்வு அதன் பாதிப்புக்கு காரணமாக அமைகின்றது. பல்வேறு நிறுவனங்களுக்கு இடையிலான பொறுப்புகளின் நிலையில் இறுதியில் எவரும் பொறுப்பேற்கமாட்டார்கள். இலங்கையில் கடல் மற்றும் கரையோர வளங்களின் முகாமைத்துவத்துக்கு நிறுவனங்களுக்கிடையில் போதுமான ஒருங்கிணைப்பு இல்லாமை பாரதூரமான விடயமாகும்.
4. சட்ட விரோத மற்றும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் மீன் பிடிப்பதில் ஆபத்தும் நிலவுகிறது.
5. மீன்பிடித் தொழிலை மீட்டெடுப்பதில் உள்ள பலவீனங்கள்.
6. முகாமைத்துவம் மற்றும் மீன் வர்த்தகத்துக்கான சர்வதேச தேவைகளைப் பூர்த்தி செய்வதில் உள்ள சிக்கல்.
7. மீனவ சமூகத்தின் மீன்பிடி நடவடிக்கைகளில் நிலைபேறான தன்மை பற்றிய நிச்சயமற்ற தன்மை.
8. வளங்களை அதிகமாக சுரண்டல் மற்றும் அழித்தல்.

06. மனித வள விபரக் குறிப்பு

6.1 சேவையாளர் எண்ணிக்கை முகாமைத்துவம் (2025.12.31ஆந் திகதிக்கு)

	அனுமதிக்கப்பட்ட சேவையார் எண்ணிக்கை	தற்போதுள்ள சேவையார் எண்ணிக்கை	வெற்றிடம் (மேலதீம்)**
சிரேஷ்ட	29	21	08
மூன்றாம் நிலை	04	02	02
இரண்டாம் நிலை	150	93	57
முதன்மை நிலை	39	28	11

6.2. ** நிறுவனத்தின் செயற்றினுக்கு மனித வளம் குறைவு அல்லது மிகை எவ்வாறு பாதித்துள்ளது

தற்போதுள்ள வெற்றிடங்களைப் பொருட்படுத்தாமல், தற்போதுள்ள ஊழியர்கள் தமது பணிகளை திறமையாக ஆற்றி வருகின்றனர்.

சேவையை மேலும் மேம்படுத்தும் வகையில் வெற்றிடங்களை நிரப்புமாறு சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

6.3 மனித வள அபிவிருத்தி

பயிற்சி திட்டத்தின் பெயர்	பயிற்சி பெற்ற பணியா ளர்களின் எண்ணிக் கை	திட்ட காலம்	மொத்த முதலீடு (Rs.)	திட்டத்தி ன் தன்மை (உள்ளூர்/ வெளி நாடு)	பெறப்பட் அறிவு / விளைவு
காணி வரிகள் தொடர்பான பயிற்சி திட்டம்	51	02 நாட்கள்	91,230	உள்ளூர்	பயிற்சி தொடர்பான துறைகளில் மொத்த உற்பத்தித் திறன் அதிகரித்துள்ளது
அரசு ஊதிய முறைமை பயிற்சி திட்டம் 1	24	01 நாள்	-	உள்ளூர்	
அரசு ஊதிய முறைமை பயிற்சி திட்டம் 2	28	01 நாள்	-	உள்ளூர்	
அரசு சம்பள முறைமை – மெட்ரோபாலிட்டன் வளாகம்	2	03 நாட்கள்	36,000	உள்ளூர்	
பொது கொள்முதல் & ஒப்பந்த நிர்வாக டிப்ளோமா 2025 (4வது தொகுதி)	1	01 ஆண்டு	75,000	உள்ளூர்	
புகைப்படம் மற்றும் வீடியோக் கலை பயிற்சி பாடநெறி	2	01 நாள்	-	உள்ளூர்	
2023 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட போட்டித் தேர்வின் மூலம் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட முகாமைத்துவ சேவை அதிகாரி III தரத்தில் 2025 இல் நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கான அறிமுக பயிற்சி திட்டம்	3	05 நாட்கள்	-	உள்ளூர்	
திறமையான பொதுச் சேவை தொடர்பான பயிற்சி திட்டம்	56	01 நாள்	57,455	உள்ளூர்	
கோப்பு மேலாண்மை மற்றும் அலுவலக அமைப்புகள் பயிற்சி	51	01 நாள்	52,500	உள்ளூர்	
புதிய கொள்முதல் வழிகாட்டுதல்கள் தொடர்பான பயிற்சி திட்டம்	55	01 நாள்	55,560	உள்ளூர்	

அரசு அதிகாரிகளுக்கான சைகை மொழி சான்றிதழ் பாடநெறி அமைத்தல்	2	24 நாட்கள்	-	உள்ளூர்
பேரிடர் முகாமைத்து பயிற்சி வகுப்பு	40	01 நாள்	63,280	உள்ளூர்
ஓய்வூதிய செயலாக்கம் மற்றும் சம்பள மாற்றம் பயிற்சி திட்டம்	50	01 நாள்	43,320	உள்ளூர்
முக்கிய செயல்திறன் காட்டிகளை தயாரிப்பதற்கான பயிற்சி வகுப்பு	34	01 நாள்	-	உள்ளூர்
வேலை மதிப்பீடு பயிற்சி திட்டம்	22	01 நாள்	5,200	உள்ளூர்
AI தொழில்நுட்ப பயிற்சி திட்டம் - 1	23	01 நாள்	4,400	உள்ளூர்
கொள்முதல் மதிப்பீட்டு செயல்முறை பயிற்சி திட்டம்	53	01 நாள்	61,923	உள்ளூர்
AI தொழில்நுட்ப பயிற்சி திட்டம் - 2	49	01 நாள்	12,480	உள்ளூர்
ஓட்டுநர்களுக்கான ஒரு நாள் பணிமனை – கட்டுமான இயந்திர பயிற்சி மையம்	3	01 நாள்	18,000	உள்ளூர்
2025.10.01 புதியதாக நியமிக்கப்பட்ட முகாமைத்துவ சேவை அதிகாரிகளுக்கான அறிமுக பயிற்சி திட்டம்	21	01 நாள்	3,389	உள்ளூர்
விலைமனு மதிப்பீடு பயிற்சி – பிராக் நிறுவனம்	4	01 நாள்	50,000	உள்ளூர்
டிஜிட்டல் மாற்றம் தொடர்பான திறன் மேம்பாட்டு பயிற்சி	4	03 நாட்கள்	-	உள்ளூர்
நிறுவன உற்பத்தித் திறன் மற்றும் தகவல் தொழில்நுட்பம் உயர்த்தும் விழிப்புணர்வு திட்டம்	37	01 நாள்	43,555	உள்ளூர்
வெளித்தொடர்பு பயிற்சி திட்டம்	69	01 நாள்	340,032	உள்ளூர்
போக்குவரத்து சட்டங்கள், வாகன பயன்பாடு மற்றும் பொது பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு திட்டம்	20	01 நாள்	72,340	உள்ளூர்

07. இணக்க அறிக்கை

இல	மேற்கொள்ள வேண்டிய தேவைகள்	தன்மை (இணக்கமான/ இணக்க மற்ற)	இணக்க மற்றதாயின் சுருக்கமாக விளக்குக	இணக்க மற்றதாயின் எதிர்காலத் தில் இதனைத் தடுக்க பரிந்துரைக் கப்பட்ட நடைமுறை வழிகள்
01	கீழ்க்குறிப்பிடப்படும் நிதிக் கூற்று/ கணக்கு குறிப்பிட்ட தினத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.			
1.1	வருடாந்த நிதிக் கூற்று	இணக்கமானது		
1.2	அரசு அலுவலர்களின் முற்பணக் கணக்கு	இணக்கமானது		
1.3	வணிக மற்றும் உற்பத்தி முற்பணக் கணக்கு (வணிக முற்பணக் கணக்கு)	இணக்கமற்றது		
1.4	களஞ்சிய முற்பணக் கணக்கு			
1.5	விசேட முற்பணக் கணக்கு			
1.6	ஏனையவை			
02	புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள் பராமரித்தல் (நி.பி. 445)			
2.1	267/2018ம் இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கைக்கு அமைய நிலையான சொத்துக்கள் ஆவணங்களை முறையாக பேணிச் செல்லல்.	இணக்கமானது		
2.2	ஆளுக்குரிய வேதன ஆவணம்/ ஆளுக்குரிய வேதன அட்டைகள் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளது.	இணக்கமானது		
2.3	கணக்காய்வு ஆவணங்களை முறையாக பேணிச் செல்லல்.	இணக்கமானது		
2.4	உள்ளக கணக்காய்வு அறிக்கை ஆவணங்களை முறையாக பேணிச் செல்லல்.	இணக்கமானது		
2.5	சகல மாதாந்த கணக்கு சாராம்சம் (CIGAS) முறையாக குறித்த திகதியில் திறைசேறிக்கு சமர்ப்பிக்கப் பட்டுள்ளது.	இணக்கமானது		
2.6	காசோலை மற்றும் பணக் கட்டளை ஆவணம் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளது.	இணக்கமானது		
2.7	பொருட் பதிவேட்டு ஆவணங்களை முறையாக பேணிச் செல்லல்.	இணக்கமானது		
2.8	மொத்த ஆவணம் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளது.	இணக்கமானது		
2.9	இழப்பு நட்ட பதிவேட்டு ஆவணம் முறையாக பேணிச் செல்லல்.	இணக்கமானது		
2.10	பொறுப்புகள் பற்றிய ஆவணம் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளது	இணக்கமானது		
2.11	துணை கையேடு GAN20 பற்றிய ஆவணம் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளது.	இணக்கமானது		
03	நிதி நிர்வாகத்துக்கான செயற்பாடுகளின் பிரதிநிதித்துவம் (நி.பி.135)			
3.1	நிதி அதிகார நிறுவனத்துக்குள் அதிகாரம் வழங்கப்பட்டிருத்தல்	இணக்கமானது		
3.2	நிதி அதிகாரங்களை மாற்றுவது குறித்து நிறுவனத்துக்கு தகவல் கொடுத்திருத்தல்	இணக்கமானது		
3.3	சகல கொடுக்கல் வாங்கல்களும் இரு அலுவலர்கள் அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையினர் ஊடாக அனுமதிக்கப்பட்டவாறு அதிகாரம் வழங்கப்பட்டிருத்தல்.	இணக்கமானது		

3.4	2014.05.11ஆந் திகதிய 171/2004ஆம் இலக்க அரசு கணக்கு சுற்றறிக்கைக்கு அமைய, அரசு ஊதிய மென்பொருள் தொகுப்பினைப் பயன்படுத்தும்போது கணக்காளர்களின் நிர்வாகத்துக்குட்பட்டு நடைமுறைப்படுத்தல்	இணக்கமானது		
04	வருடாந்த செயற்றிட்டம் தயாரித்தல்			
4.1	வருடாந்த செயற்றிட்டம் தயாரித்தல்	இணக்கமானது		
4.2	வருடாந்த கொள்முதல் திட்டம் தயாரித்தல்.	இணக்கமானது		
4.3	வருடாந்த உள்ளக கணக்காய்வு திட்டம் தயாரித்தல்	இணக்கமானது		
4.4	வருடாந்த மதிப்பீடு தயாரிக்கும் போது தேசிய வரவு செலவு திணைக்களத்துக்கு (NBD) குறித்த தினத்தில் சமர்ப்பித்தல்.	இணக்கமானது		
4.5	வருடாந்த பணப் பாய்வு அறிக்கை குறித்த தினத்துக்கு திறைசேறி செயற்பாட்டு திணைக்களத்துக்கு சமர்ப்பித்திருத்தல்.	இணக்கமானது		
05	கணக்காய்வு அறிக்கை			
5.1	கணக்காய்வு நாயகத்தினால் குறித்துரைக்கப்பட்ட திகதிக்குள் சகல கணக்காய்வு கேள்விகளுக்கும் பதிலளித்தல்.		தற்போது சகல கணக்காய்வு வினாக்களுக்கும் பதில் வழங்கப் பட்டுள்ளது.	
06	உள்ளக கணக்காய்வு அறிக்கை			
6.1	நி.பி. (134) (2) DMA/1-2019 க்கு அமைய வருட ஆரம்பத்தில் கணக்காய்வு நாயகத்துடன் கலந்துரையாடும் போது உள்ளக கணக்காய்வு அறிக்கை தயாரித்தல்.			
6.2	சகல உள்ளக கணக்காய்வு அறிக்கைகளுக்கும் ஒரு மாத காலத்துக்குள் பதில் வழங்குதல்	இணக்கமானது		
6.3	2018இன் 19ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 40(4) உப பந்தியின் பிரகாரம் சகல உள்ளக கணக்காய்வு அறிக்கையின் பிரதி முகாமைத்துவ கணக்காய்வு திணைக்களத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.	இணக்கமானது		
6.4	நிதி ஒழுங்குவிதி 134(3) இன் பிரகாரம் சகல உள்ளக கணக்காய்வு அறிக்கையின் பிரதி முகாமைத்துவ கணக்காய்வு திணைக்களத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.	இணக்கமானது		
07	கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழு			
7.1	DMA/1-2019 க்கு அமைய குறைந்த பட்சம் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழு 04க்கான வருடத்துக்குள் முன்னெடுத்தல்.	இணக்கமானது		
08	ஆதன முகாமைத்துவம்			
8.1	01/2017ஆம் இலக்க ஆதன முகாமைத்துவ சுற்றறிக்கையின் 07வது பிரிவுக்கு அமைய ஆதனக் கொள்முதல் மற்றும் கையாளல் போன்ற தகவல்கள் கொம்ஜரேலர் நாயகத்தின் அலுவலகத்துக்கு அறிக்கையிடல்	இணக்கமானது		
8.2	மேற்குறித்த சுற்றறிக்கையின் 13வது பந்தியின் பிரகாரம், இந்த சுற்றறிக்கையின் விதி முறைகளை செயற்படுத்தலை தொடர்புபடுத்துவதற்கு பொருத் தமான இணைப்பு அலுவலரை நியமித்து அந்த அலுவலர் பற்றிய தகவல் கொம்ஜரேலர் நாயகத்தின் அலுவலகத்துக்கு அறிக்கைப்படுத்தல்	இணக்கமானது		
8.3	அரசு நிதி சுற்றறிக்கை இல. 05/2016 க்கு அமைய பொருட் பதிவு கணக்கெடுப்பு குறித்த திகதியில் கணக்காய்வாளருக்கு சமர்ப்பித்தல்.	இணக்கமானது		
8.4	வருடாந்த கணக்கெடுப்பில் அதிகப் படியானவை கண்டு பிடிப்பு, குறைபாடுகள் மற்றும் ஏனைய பரிந்துரைகள் சுற்றறிக்கையில் குறிப்பிட்ட	இணக்கமானது		

	காலப்பகுதியில் மேற்கொள்ளல்.			
8.5	மாசடைந்த பொருட்களை அகற்றுதல் நி.ஒ.772க்கு அமைய மேற்கொள்ளல்.	இணக்கமானது		
09	வாகன முகாமைத்துவம்			
9.1	வாகனங்களுக்கு நாளாந்த செலுத்தும் குறிப்பேட்டு மாதாந்த சாராம்ச அறிக்கை தயாரிக்கும் போது குறிப்பிட்ட தினத்துக்கு கணக்காய்வு அதிபதிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.	இணக்கமானது		
9.2	வாகன அறிக்கை 06 மாத காலத்துக்குள் கையாள வேண்டும்	இணக்கமற்றது	தொழில் அறிக்கைகள் மற்றும் மதிப்பீட்டு அறிக்கைகள் கிடைப்பதில் தாமதம்	அறிக்கைகளை உடனடியாகப் பெற முயற்சித்தல்
9.3	வாகன லொக் புக் முறையாகப் பேணுவதற்கு அவற்றை முறையாக முன்னெடுத்தல் வேண்டும்.	இணக்கமானது		
9.4	ஒவ்வொரு வாகன பாதிப்பு சம்பந்தமாக நி.பி 103, 104 மற்றும் 110 இன் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல்.	இணக்கமானது		
9.5	2016.12.29ஆந் திகதிய 2016/30 ஆம் இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கை 3.1 அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்ட விதி முறைகளுக்கு அமைவாக வாகனங்களின் எரிபொருள் பற்றி மீள் பரிசீலனை செய்தல்	இணக்கமற்றது	எரிபொருளுக்கான ஒதுக்கீட்டை நிர்வகிப்பதற்கு எரிபொருள் எரிப்பு ஆய்வு தாமதமானது மற்றும் இந்த ஆண்டு முதற் காலாண்டில் முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்	
9.6	செல்லுபடியாகும் காலப் பகுதிக்குள் விபத்து, குத்தகை வாகன லொக் புக்கின் உரிமையை முழுமையாக உரிமையை பேணிச் செல்லல்	இணக்கமானது	குத்தகை கால எல்லைக்குள் உரிமை மாற்றப்பட்டதால் வாகனம் கையகப்படுத்தப்படவில்லை	
10	வங்கி கணக்கு முகாமைத்துவம்			
10.1	குறித்த திகதிக்கு வங்கி ஒப்பீடுகள் கூற்று முறையாக மேற்கொண்டு உறுதி செய்து கணக்காய்வுக்கு சமர்ப்பித்தல்.	இணக்கமானது		
10.2	மீளாய்வு வருடத்தில் அல்லது அதற்கு முன்னரான வருடத்தி் லிருந்த முன்னுக்கு கொண்டு செல்லப்பட்ட செயலற்ற வங்கி கணக்குகளை தீர்த்துக் கொள்ளல்.	இணக்கமானது		
10.3	வங்கி ஒப்பீட்டு கூற்றின் மூலம் உள்ளடக்கல் மற்றும் ஒத்திருக்க வேண்டிய மீதி சம்பந்தமாக நிதி ஒழுங்கு விதிகளின் பிரகாரம் நடவடிக்கை எடுப்பதற்கு இந்த மீதி ஒரு மாத காலத்துக்குள் நிரப்பப்படும்.	இணக்கமானது		
11	ஒதுக்கீட்டின் பயன்பாடு			
11.1	வழங்கப்பட்ட ஒதுக்கீடு அவற்றின் எல்லையை மீறாத வகையில் செலவிடல்	இணக்கமானது		
11.2	நி.பி. 94(1)இன் பிரகாரம் வழங்கப்பட்ட ஒதுக்கீட்டைப் பயன்படுத்திய பின்னர் வருட இறுதியில் மீதி ஒதுக்கீட்டு வழங்கல் வரம்பை மீறாத கடன்களின் வருகை	இணக்கமானது		
12	அரச ஊழியிகளின் முற்பணக் கணக			

12.1	வரையறைக்கு அமைவாக	இணக்கமானது		
12.2	நிலுவையாகவுள்ள கடன் மீதி சம்பந்தமாக அட்டவணை உருவாக்கி இருத்தல் வேண்டும்.	இணக்கமானது		
12.3	வருடத்துக்கு மேற்பட்ட காலத்திலிருந்து நிலுவையாக இருக்கும் மீதியை தீர்த்திருத்தல்	இணக்கமானது		
13	பொது வைப்பீட்டுக் கணக்கு			
13.1	தாமதமான வைப்பீடு சம்பந்தமாக நி.பி. 571இன் பிரகாரம் நடவடிக்கை எடுத்திருத்தல்	இணக்கமானது		
13.2	பொது வைப்பீட்டுக்கான நிர்வாக கணக்கு முறையாகப் பராமரிக்கப்பட்டிருத்தல்.	இணக்கமானது		
14	பணி முற்பணக் கணக்கு			
14.1	மீளாய்வு வருட இறுதியில் நிதி ஏட்டு மீதி திறைசேரி திணைக்களத்துக்கு அனுப்பியிருத்தல் வேண்டும்.	இணக்கமானது		
14.2	நி.ஒ. 371இன் பிரகாரம் அனுமதிக்கப்பட்ட எல்லையை விஞ்சாத வகையில் உண்மையான துணை பணி முற்பணம் வழங்கியிருத்தல்.	இணக்கமானது		
14.3	பணி முற்பண கணக்கின் மீதி, திரைசேரியின் புத்தகத்துடன் மாதாந்தம் ஒப்பீடு செய்தல்	இணக்கமானது		
14.4	பணி முற்பண கணக்கின் மீதி, திரைசேரியின் புத்தகத்துடன் மாதாந்தம் ஒப்பீடு செய்தல்	இணக்கமானது		
15	வருமானக் கணக்கு			
15.1	சம்பந்தப்பட்ட ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக, சேகரிக்கப்பட்ட வருமானம் மீள செலுத்தப்பட்டிருத்தல்.	இணக்கமானது		
15.2	சேகரிக்கப்பட்ட வருமானம், வைப்பீட்டுக் கணக்கில் வரவு வைக்காமல் நேரடியாக வரவு செய்தல் வேண்டும்.	இணக்கமானது		
15.3	நி.பி 176க்கு அமைய வருமான அறிக்கை கணக்காய்வாளருக்கு சமர்ப்பித்தல் வேண்டும்.	இணக்கமானது		
16	மனித வள முகாமைத்துவம்			
16.1	அனுமதிக்கப்பட்ட செயற்குழு எல்லைக்குள் செயற் குழுவைப் பேணுதல்	இணக்கமானது		
16.2	செயற்குழுவில் சகல அங்கத்த வர்களுக்கும் கடமைப் பட்டியல் வழங்கப்பட்டிருத்தல்.	இணக்கமானது		
16.3	20.09.2017ஆம் திகதிய MSD சுற்றறிக்கை 04/2017ஆம் இலக்கத்தின் பிரகாரம் சகல அறிக்கைகளும் முகாமைத்துவ சேவை திணைக்களத்துக்கு அனுப்புதல்.	இணக்கமானது		
17	பொதுமக்களுக்கு தகவல் வழங்கல்			
17.1	தகவல் அறிந்துகொள்ளும் சட்டம் மற்றும் ஒழுங்கு விதிகளின் பிரகாரம் தகவல் அலுவலர் ஒருவர் நியமித்து தகவல் வழங்கும் ஆவணத்தை முறையாகப் பேணல்	இணக்கமானது		
17.2	நிறுவனம் சம்பந்தமாக அதனை இணைய தளத்தின் ஊடாகவோ அல்லது மாற்று வழி ஊடாக நிறுவனம் சம்பந்தமாக பொது மக்களின் பாராட்டுக்கள்/ குற்றச் சாட்டுக்களை வெளியிட வசதி	இணக்கமானது		
17.3	தகவல் அறிந்துகொள்ளும் சட்டத்தின் 08வது மற்றும் 10வது பிரிவின் பிரகாரம் வருடத்துக்கு இருமுறை அல்லது வருடத்துக்கு ஒருமுறை அறிக்கை சமர்ப்பித்தல்.	இணக்கமானது		
18	குடியுரிமையைப் பேணுதல்			
18.1	05/2008ஆம் இலக்க மற்றும் 05/2018(1) இலக்க பொது நிர்வாக முகாமைத்துவ அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைய குடியுரிமை. சேவை பெறுனர் சாசனம் தயாரித்து செயற்படுத்தல்.	இணக்கமானது		
18.2	இச் சுற்றறிக்கையில் 2.3ஆம் பந்தியின் பிரகாரம், குடியுரிமை குடியுரிமை. சேவை பெறுனர் சாசனம்	இணக்கமானது		

	தயாரித்தல் மற்றும் செயற்படுத்துவதற்கான நடவடிக்கையை கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்வதற்கு நிறுவனத்தினால் வழிமுறைகள் தயாரித்திருத்தல்.			
19	மனித வளத் திட்டம் தயாரித்திருத்தல்			
19.1	2018.01.24 ஆந் திகதிய 02:2018ஆம் இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கை இணைப்பு 02 மாதிரி அடிப்படையில் மனித வளத் திட்டம் தயாரித்திருத்தல்.	இணக்கமானது		
19.2	செயற்குழுவின் சகல அங்கத்தவர்கள் அடிப்படையில் வருடாந்தம் குறைந்த பட்சம் 12 மணி நேரத்துக்குக் குறையாத பயிற்சிக்கான சந்தர்ப்பம் மேற்குறிப்பிட்ட மனித வள திட்டத்துக்குள் உறுதி செய்திருத்தல்.	இணக்கமானது		
19.3	மேற்குறிப்பிடப்பட்டுள்ள சுற்றறிக்கை இணைப்பு 01இல் குறிப்பிடப்பட்டுள்ள மாதிரிக்கு அடிப்படையில் அனைத்து செயற் குழுவினருக்கும் வருடாந்தம் ஒப்பந்தம் கைச்சாத்திட்டிருத்தல்.	இணக்கமானது		
19.4	சுற்றறிக்கையில் 6.5ஆம் பந்தியின் பிரகாரம், மனித வள அபிவிருத்தி திட்டம் முறையாக மேற்கொள்ளல். திறன் விருத்தி வேலைத் திட்டம் அபிவிருத்தி செய்தல், நிபுணத்துவ வேலைத் திட்டம் நடைமுறைப் படுத்துவது சம்பந்தமாக பொறுப்பு வாய்ந்த சிரேஸ்ட அதிகாரி நியமித்து இருத்தல்.	இணக்கமானது		
20	கணக்காய்வு வினாக்களுக்கு விடையளித்தல்			
20.1	முன்னைய ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தினால் சுட்டிக் காட்டிய குறைபாடுகளை சரி செய்தல்	இணக்கமானது		



ජාතික විගණන කාර්යාලය

தேசிய கணக்காய்வு அலுவலகம்

NATIONAL AUDIT OFFICE



මගේ අංකය
எனது இல.
My No. }

FLS/B/MF/2/25/01

ඔබේ අංකය
உமது இல.
Your No. }

දිනය
திகதி
Date }

2026 මැයි 26 දින

ප්‍රධාන ගණන්දීමේ නිලධාරී
ධීවර, ජලජ සහ සාගර සම්පත් අමාත්‍යාංශය

ශීර්ෂය 151 - ධීවර, ජලජ සහ සාගර සම්පත් අමාත්‍යාංශයේ 2025 දෙසැම්බර් 31 දිනෙන් අවසන් වර්ෂය සඳහා වූ මූල්‍ය ප්‍රකාශන පිළිබඳව 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 11(1) වගන්තිය ප්‍රකාරව විගණකාධිපති සම්පිණ්ඩන වාර්තාව

1. මූල්‍ය ප්‍රකාශන

1.1 තත්ත්වගණනය කළ මතය

ශීර්ෂය 151 - ධීවර, ජලජ සහ සාගර සම්පත් අමාත්‍යාංශයේ 2025 දෙසැම්බර් 31 දිනට මූල්‍ය තත්ත්වය පිළිබඳ ප්‍රකාශය, එදිනෙන් අවසන් වර්ෂය සඳහා වූ මූල්‍ය කාර්යසාධන ප්‍රකාශය හා මුදල් ප්‍රවාහ ප්‍රකාශනය සහ ප්‍රමාණාත්මක ගිණුම්කරණ ප්‍රතිපත්තිවලට අදාළ තොරතුරු ද ඇතුළත් මූල්‍ය ප්‍රකාශනවලට අදාළ සටහන් වලින් සමන්විත 2025 දෙසැම්බර් 31 දිනෙන් අවසන් වර්ෂය සඳහා වූ මූල්‍ය ප්‍රකාශන 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ විධිවිධාන සමඟ සංයෝජිතව කියවිය යුතු ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවේ 154(1) ව්‍යවස්ථාවේ ඇතුළත් විධිවිධාන ප්‍රකාර මාගේ විධානය යටතේ විගණනය කරන ලදී. 2025 අංක 19 දරන ජාතික විගණන (සංශෝධන) පනතේ 11(1) වගන්තිය ප්‍රකාරව ධීවර, ජලජ සහ සාගර සම්පත් අමාත්‍යාංශය වෙත ඉදිරිපත් කරනු ලබන මෙම මූල්‍ය ප්‍රකාශන පිළිබඳව මාගේ අදහස් දැක්වීම් හා නිරීක්ෂණයන් මෙම වාර්තාවේ සඳහන් වේ. 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 11(2) වගන්තිය ප්‍රකාරව ප්‍රධාන ගණන්දීමේ නිලධාරී වෙත ඉදිරිපත් කරන වාර්ෂික විස්තරාත්මක කළමනාකරණ විගණන වාර්තාව යථා කාලයේදී නිකුත් කරනු ලැබේ. ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවේ 154(6) ව්‍යවස්ථාව සමඟ සංයෝජිතව කියවිය යුතු 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 10 වගන්තිය ප්‍රකාරව ඉදිරිපත් කළ යුතු විගණකාධිපති වාර්තාව යථා කාලයේදී පාර්ලිමේන්තුව වෙත ඉදිරිපත් කරනු ලැබේ.

මෙම වාර්තාවේ 1.6 ඡේදයේ දක්වා ඇති කරුණු වලින් වන බලපෑම හැර ධීවර, ජලජ සහ සාගර සම්පත් අමාත්‍යාංශයේ 2025 දෙසැම්බර් 31 දිනෙන් අවසන් වර්ෂය සඳහා වූ මූල්‍ය ප්‍රකාශනවලින් මූල්‍ය තත්ත්වය, මූල්‍ය කාර්යසාධනය හා මුදල් ප්‍රවාහ, මූල්‍ය ප්‍රකාශනවලට අදාළ සටහන් 1 හි සඳහන් වූ මූල්‍ය ප්‍රකාශන සකස් කිරීමේ පදනමට අනුකූලව සියලුම ප්‍රමාණාත්මකතාවයන් සම්බන්ධයෙන් සාධාරණ තත්ත්වයක් පිළිබිඹු කරන බව මා දරන්නා වූ මතය වේ.



1.2 තත්ත්වගණනය කළ මතය සඳහා පදනම

මෙම වාර්තාවේ 1.6 ඡේදයේ දක්වා ඇති කරුණු මත පදනම්ව මාගේ මතය තත්ත්වගණනය කරනු ලැබේ. ශ්‍රී ලංකා විගණන ප්‍රමිතිවලට (ශ්‍රී.ලං.වි.ප්‍ර) අනුකූලව මා විගණනය සිදු කරන ලදී. මෙම විගණන ප්‍රමිති යටතේ වූ මාගේ වගකීම, මෙම වාර්තාවේ මූල්‍ය ප්‍රකාශන විගණනය සම්බන්ධයෙන් විගණකගේ වගකීම යන කොටසේ තවදුරටත් විස්තර කර ඇත. මාගේ මතය සඳහා පදනමක් සැපයීම උදෙසා මා විසින් ලබා ගෙන ඇති විගණන සාක්ෂි ප්‍රමාණවත් සහ උචිත බව මාගේ විශ්වාසයයි.

1.3 කරුණක් අවධාරණය කිරීම - මූල්‍ය ප්‍රකාශන සකස් කිරීමේ පදනම

මෙම මූල්‍ය ප්‍රකාශන සකස් කිරීමේ පදනම විස්තර කරන මූල්‍ය ප්‍රකාශනවලට අදාළ සටහන් 1 කෙරෙහි අවධානය යොමු කරවමි. මූල්‍ය ප්‍රකාශන රජයේ මුදල් රෙගුලාසි 150 හා 151 සහ 2025 දෙසැම්බර් 17 දිනැති රාජ්‍යය ගිණුම් මාර්ගෝපදේශ අංක 02/2025 අනුව ධීවර, ජලජ සහ සාගර සම්පත් අමාත්‍යාංශයේ, මහා භාණ්ඩාගාරයේ සහ පාර්ලිමේන්තුවේ අවශ්‍යතාවය සඳහා සකස් කර ඇත. එම නිසා, මෙම මූල්‍ය ප්‍රකාශන වෙනත් අරමුණු සඳහා සුදුසු නොවිය හැක. මගේ වාර්තාව ධීවර, ජලජ සහ සාගර සම්පත් අමාත්‍යාංශය, මහා භාණ්ඩාගාරයේ සහ ශ්‍රී ලංකා පාර්ලිමේන්තුවේ භාවිතය සඳහා පමණක් අරමුණු කර ඇත. මෙම කරුණ සම්බන්ධයෙන් මාගේ මතය විකරණය කරනු නොලැබේ.

1.4 මූල්‍ය ප්‍රකාශන සම්බන්ධයෙන් ප්‍රධාන ගණන්දීමේ නිලධාරීගේ වගකීම

රජයේ මුදල් රෙගුලාසි 150 හා 151 සහ 2025 දෙසැම්බර් 17 දිනැති රාජ්‍යය ගිණුම් මාර්ගෝපදේශ අංක 02/2025 ට අනුකූලව සියලුම ප්‍රමාණාත්මකතාවයන් සම්බන්ධයෙන් සාධාරණ තත්ත්වයක් පිළිබිඹු කෙරෙන පරිදි මූල්‍ය ප්‍රකාශන පිළියෙල කිරීම හා වංචා සහ වැරදි හේතුවෙන් ඇති විය හැකි ප්‍රමාණාත්මක සාවද්‍ය ප්‍රකාශනයන්ගෙන් තොරව මූල්‍ය ප්‍රකාශන පිළියෙල කිරීමට හැකි වනු පිණිස අවශ්‍යවන අභ්‍යන්තර පාලනය තීරණය කිරීම ප්‍රධාන ගණන්දීමේ නිලධාරීගේ වගකීම වේ.

2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 16(1) වගන්තිය ප්‍රකාරව අමාත්‍යාංශය විසින් වාර්ෂික හා කාලීන මූල්‍ය ප්‍රකාශන පිළියෙල කිරීමට හැකිවන පරිදි ස්වකීය ආදායම්, වියදම්, වත්කම් හා බැරකම් පිළිබඳ නිසි පරිදි පොත්පත් හා වාර්තා පවත්වා ගෙන යා යුතුය.

ජාතික විගණන පනතේ 38(1)(ඇ) උප වගන්තිය ප්‍රකාරව අමාත්‍යාංශයේ මූල්‍ය පාලනය සඳහා සඵලදායී අභ්‍යන්තර පාලන පද්ධතියක් සකස් කර පවත්වා ගෙන යනු ලබන බවට ප්‍රධාන ගණන්දීමේ නිලධාරී සහතික විය යුතු අතර එම පද්ධතියේ සඵලදායීත්වය පිළිබඳව කලින් කල සමාලෝචනයක් සිදු කර ඒ අනුව පද්ධතිය ඵලදායී ලෙස කරගෙන යාමට අවශ්‍ය වෙනස්කම් සිදු කරනු ලැබිය යුතුය.

1.5 මූල්‍ය ප්‍රකාශන විගණනය පිළිබඳ විගණකගේ වගකීම

සමස්ථයක් ලෙස මූල්‍ය ප්‍රකාශන, වංචා හා වැරදි හේතුවෙන් ඇතිවන ප්‍රමාණාත්මක සාවද්‍ය ප්‍රකාශනයන්ගෙන් තොර බවට සාධාරණ තහවුරුවක් ලබාදීම සහ මාගේ මතය ඇතුළත් විගණන වාර්තාව නිකුත් කිරීම මාගේ අරමුණ වේ. සාධාරණ සහතිකවීම උසස් මට්ටමේ සහතිකවීමක් වන නමුත්, ශ්‍රී ලංකා විගණන ප්‍රමිති ප්‍රකාරව විගණනය සිදු කිරීමේදී එය සෑම විටම ප්‍රමාණාත්මක සාවද්‍ය ප්‍රකාශනයන් අනාවරණය කර ගන්නා බවට වන තහවුරු කිරීමක් නොවනු ඇත. වංචා සහ වැරදි තනි හෝ සාමූහික ලෙස බලපෑම නිසා ප්‍රමාණාත්මක සාවද්‍ය ප්‍රකාශනයන් ඇති විය හැකි අතර, එහි ප්‍රමාණාත්මකභාවය මෙම මූල්‍ය ප්‍රකාශන පදනම් කර ගනිමින් පරිශීලකයන් විසින් ගනු ලබන ආර්ථික තීරණ කෙරෙහි වන බලපෑම මත රඳා පවතී.

ශ්‍රී ලංකා විගණන ප්‍රමිති ප්‍රකාරව විගණනයේ කොටසක් ලෙස මා විසින් විගණනයේදී වෘත්තීය විනිශ්චය සහ වෘත්තීය සැකමුසුබවින් යුතුව ක්‍රියා කරන ලදී. මා විසින් තවදුරටත්,

- ප්‍රකාශ කරන ලද විගණන මතයට පදනමක් සපයා ගැනීමේදී වංචා හෝ වැරදි හේතුවෙන් මූල්‍ය ප්‍රකාශනවල ඇති විය හැකි ප්‍රමාණාත්මක සාවද්‍ය ප්‍රකාශනයන් ඇතිවීමේ අවදානම් හඳුනාගැනීම හා තක්සේරු කිරීම සඳහා අවස්ථාවෝචිතව උචිත විගණන පරිපාටි සැලසුම් කර ක්‍රියාත්මක කරන ලදී. වරදවා දැක්වීම් හේතුවෙන් සිදුවන ප්‍රමාණාත්මක සාවද්‍ය ප්‍රකාශනයන්ගෙන් සිදුවන බලපෑමට වඩා වංචාවකින් සිදුවන්නා වූ බලපෑම ප්‍රබල වන්නේ ඒවා දුස්සන්ධානයෙන්, ව්‍යාජ ලේඛන සැකසීමෙන්, චේතනාන්විත මඟහැරීමෙන්, වරදවා දැක්වීමෙන් හෝ අභ්‍යන්තර පාලනයන් මඟ හැරීමෙන් වැනි හේතු නිසා වන බැවිනි.
- අභ්‍යන්තර පාලනයේ සඵලදායීත්වය පිළිබඳව මතයක් ප්‍රකාශ කිරීමේ අදහසින් නොවුවද, අවස්ථාවෝචිතව උචිත විගණන පරිපාටි සැලසුම් කිරීම පිණිස අභ්‍යන්තර පාලනය පිළිබඳව අවබෝධයක් ලබා ගන්නා ලදී.
- හෙළිදරව් කිරීම් ඇතුළත් මූල්‍ය ප්‍රකාශනවල ව්‍යුහය සහ අන්තර්ගතය සඳහා පාදක වූ ගනුදෙනු හා සිද්ධීන් උචිත හා සාධාරණ අයුරින් මූල්‍ය ප්‍රකාශනවල ඇතුළත් බව අගයන ලදී.
- මූල්‍ය ප්‍රකාශනවල ව්‍යුහය හා අන්තර්ගතය සඳහා පාදක වූ ගනුදෙනු හා සිද්ධීන් උචිත හා සාධාරණව ඇතුළත් වී ඇති බව සහ හෙළිදරව් කිරීම් ඇතුළත් මූල්‍ය ප්‍රකාශනවල සමස්ථ ඉදිරිපත් කිරීම අගයන ලදී.

මාගේ විගණනය තුළදී හඳුනාගත් වැදගත් විගණන සොයාගැනීම්, ප්‍රධාන අභ්‍යන්තර පාලන දුර්වලතා හා පෙනෙකුත් කරුණු පිළිබඳව ප්‍රධාන ගණන්දීමේ නිලධාරී දැනුවත් කරමි.



1.6 මූල්‍ය ප්‍රකාශන පිළිබඳ අදහස් දැක්වීම

1.6.1 මූල්‍ය නොවන වත්කම්

- (අ) 2024 දෙසැම්බර් 31 දිනට මූල්‍ය ප්‍රකාශනවල සඳහන් මූල්‍ය නොවන වත්කම් වර්ග 05 ක අවසාන ශේෂය 2025 ජනවාරි 01 දිනට ආරම්භක ශේෂය සමඟ සමාන විය යුතු වුවත් එම ශේෂයන් අතර රු.2,774,885 ක වෙනසක් පැවතුණි.
- (ආ) SA 82 සමුච්චිත මූල්‍ය නොවන වත්කම් ප්‍රකාශයේ ධීවර කර්මාන්තය සංවර්ධනය කිරීමට (Harbours dams and other water works communication line, power line and pipelines) අදාළව 2025 වර්ෂයේ අත්පත් කරගැනීම් ලෙස රු.763,822,208 ක් සඳහන් කර තිබූ අතර SA 10 වියදම් සාරාංශ ආකෘතියෙහි 2025 වර්ෂයේ ධීවර කර්මාන්තය සංවර්ධනය කිරීමට අදාළව මූලධන වියදම් ලෙස රු.1,711,415,069 ක් දක්වා තිබීමෙන් රු.947,592,860 ක වෙනසක් පැවතුණි.
- (ඇ) SA 82 සමුච්චිත මූල්‍ය නොවන වත්කම් ප්‍රකාශයේ 2025 වර්ෂයේ අත්පත් කරගැනීම් ලෙස එකතුව රු.1,503,591,836 ක් දක්වා තිබූ අතර එයට අදාළ උපලේඛනයක් විගණනය සඳහා ඉදිරිපත් නොවුණි.
- (ඈ) විගණනය වෙත ඉදිරිපත් කරන ලද සමාලෝචිත වර්ෂයේ ඉවත් කිරීමේ ලැයිස්තුව අනුව වත්කම් ඉවත් කිරීම වල වටිනාකම රු.77,037,792 ක් ලෙස දක්වා තිබුණද සමුච්චිත මූල්‍ය නොවන වත්කම් ප්‍රකාශය (SA 82) ප්‍රකාරව 2025 වර්ෂයේ මූල්‍ය නොවන වත්කම් ඉවත්කිරීම් (Disposal) අගයක් නොමැති බව දක්වා තිබුණි. ඒ අනුව, මූල්‍ය තත්ත්ව ප්‍රකාශයේ දක්වා ඇති දේපල පිරියත උපකරණ වල වටිනාකම නිවැරදි නොවීය.

1.6.2 ලේඛන හා පොත්පත් පවත්වා නොතිබීම

අමාත්‍යාංශය විසින් පහත දැක්වෙන ලේඛන විධිමත්ව හා යාවත්කාලීනව පවත්වා නොතිබුණු බව නියැදි විගණන පරීක්ෂණ වලදී නිරීක්ෂණය විය.

ලේඛන වර්ගය	අදාළ රෙගුලාසිය	නිරීක්ෂණ
(අ) ඇප ලේඛනය	මුදල් රෙගුලාසි 891(1)	ඇප තැබිය යුතු නිලධාරීන් පිළිබඳ ඇප ලේඛනය යාවත්කාලීන කර නොතිබුණි.
(ආ) විදුලි උපකරණ පිළිබඳ ලේඛනය	මුදල් රෙගුලාසි 454(2)	රජයේ ගොඩනැගිලිවල සියළුම විදුලි උපකරණ පිළිබඳ ලේඛනය විධිමත් පරිදි පවත්වා නොතිබුණි.

(ඇ) පොත් මුදල් රෙගුලාසි 454(3) නව නීති වාර්තා, ව්‍යවස්ථාදායක පනත්, පාණ්ඩුචේ රෙගුලාසි, අමාත්‍යාංශ වාර්තා, වාර්ෂික ප්‍රකාශන හා අනෙකුත් විවිධ ප්‍රකාශන ආදී පොත් සඳහා ලේඛනය යාවත්කාලීනව පවත්වා නොතිබුණි.

2. වෙනත් නෛතික අවශ්‍යතා පිළිබඳ වාර්තාව

2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 6(1)(ඇ) වගන්තිය ප්‍රකාරව පහත සඳහන් කරුණු මා ප්‍රකාශ කරමි.

(අ) මූල්‍ය ප්‍රකාශන ඉකුත් වර්ෂය සමඟ අනුරූප වේ.

(ආ) ඉකුත් වර්ෂයට අදාළ මූල්‍ය ප්‍රකාශන පිළිබඳ මා විසින් කර තිබුණු නිර්දේශ ක්‍රියාත්මක කර තිබුණි.

3. මූල්‍ය සමාලෝචනය

3.1 වියදම් කළමනාකරණය

(අ) වැය විෂයයන් 05ක් සඳහා පරිපූරක ඇස්තමේන්තු මගින් සහ මුදල් රෙගුලාසි 66/69 මාරුකිරීම් මගින් එකතුව රු.149,878,078 ක අතිරේක ප්‍රතිපාදන සලසාගෙන තිබුණද 2025 දෙසැම්බර් 31 දින වන විටත් ඉන් එකතුව රු.87,686,986 ක් ඉතිරි වී තිබුණි.

(ආ) වැය විෂයයන් 04 ක් සඳහා සලසාගෙන තිබූ ප්‍රතිපාදන වලින් රු.12,110,000 ක් වැය නොකර වර්ෂය අවසානය වන විටත් එලෙසම ඉතිරිව පැවතුණි.

(ඇ) වැය විෂයය 19 ක් සඳහා වෙන්කර තිබූ එකතුව රු.3,221,190,000 ක ශුද්ධ ප්‍රතිපාදන මුදලින් සමාලෝචිත වර්ෂය අවසානයේ දී එකතුව රු.1,911,398,969 ක් ඉතිරිව පැවති අතර එකී වැය විෂයයන්ගේ ඉතිරිය සියයට 51 සිට සියයට 99 දක්වා පරාසයක පැවතුණි.

(ඈ) වැය විෂයයන් 08 සඳහා මූලික ඇස්තමේන්තුව මගින් අධි ප්‍රතිපාදනයක් සලසා ගැනීම හේතුවෙන් එකී වැය විෂයයන්ගෙන් වෙනත් වැය විෂයයන් වෙත මුදල් රෙගුලාසි 66 මගින් ප්‍රතිපාදන මාරු කිරීමෙන් පසුව ද ඉතිරිවීම් සියයට 13 සිට සියයට 90 දක්වා පරාසයක පැවතුණි.

(ඉ) වැය විෂයයන් 12 ක් සඳහා උපත ප්‍රතිපාදන සලසා ගැනීම හේතුවෙන් මුදල් රෙගුලාසි 66 මගින් සියයට 10 සිට සියයට 640 දක්වා අතිරේක ප්‍රතිපාදන ලබාගෙන තිබුණි.



3.2 නීති, රීති හා රෙගුලාසිවලට අනුකූල නොවීම

නීති, රීති හා රෙගුලාසිවලට යොමුව	අනුකූල නොවීම
(අ) ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ මුදල් රෙගුලාසි සංග්‍රහය මු.රෙ. 104(1)	නායර් හේන්‍රිට්, මුහන්දිරම් ඩී.බී.දබරේ මාවතේ අංක 18/146 B දරන ස්ථානයේ පිහිටා තිබූ ධීවර අමාත්‍යාංශයේ ලේකම් තනතුර සඳහා වෙන්කර තිබූ නිල නිවස සඳහා දී තිබූ සියලුම රජයේ ඉන්වෙන්ට්‍රි භාණ්ඩ අස්ථානගත වී තිබෙන බව 2023 වාර්ෂික භාණ්ඩ සමීක්ෂණ වාර්තා මගින් වාර්තා කර තිබුණු අතර ගොඩනැගිල්ලේ සවිකර තිබූ දොර ජනෙල් අගුළු හා ගොඩනැගිල්ලේ සවිකිරීම්ද ගලවාගෙන ගොස් තිබුණි. ඒ අනුව මෙම නිල නිවස තුළ තිබුණු රජයේ ඉන්වෙන්ට්‍රි භාණ්ඩ සියල්ලම අස්ථානගත වී තිබීම සහ රජයේ ගොඩනැගිලිවලට හානි සිදු වී තිබීම නිසා රජයට සිදුවී තිබෙන රු.1,808,262ක පාඩුව පිළිබඳ මුදල් රෙගුලාසි ප්‍රකාරව කටයුතු කර ඊට වගකිවයුතු පාර්ශ්ව හඳුනාගෙන පාඩුව අයකරගෙන නොතිබුණි.
(ආ) 1994 අගෝස්තු 03 දිනැති අංක 26/92(1) දරන රාජ්‍ය පරිපාලන චක්‍රලේඛය	ආයතනයේ සියලුම සංචිත වාහන සඳහා රාජ්‍ය ලාංඡනය මුද්‍රණය කර නොතිබුණි.
(ඇ) 2015 ජූලි 23 දිනැති අංක 07/2015 දරන විශ්‍රාම වැටුප් දෙපාර්තමේන්තුව චක්‍රලේඛයේ 8(vii) වන වගන්තිය	එක් එක් මාසයේ දායක මුදල්, ඊළඟ මාසයේ 10 වන දිනට පෙර රාජ්‍ය සේවා අර්ථසාධක අරමුදලට ප්‍රේෂණය කිරීම ප්‍රධාන ගණන්දීමේ නිලධාරියාගේ වගකීම වුවද, ධීවර අමාත්‍යතුමාගේ හා නියෝජ්‍ය අමාත්‍යතුමාගේ පෞද්ගලික කාර්යය මණ්ඩලයෙන් අයකරගෙන තිබූ එකතුව රු.90,420 ක් වූ රාජ්‍ය සේවා අර්ථසාධක දායකය අරමුදලට ප්‍රේෂණය නොකර 6000-0-018-045 දරන ව්‍යාවස්ථාපිත ගෙවීම් වෙනුවෙන් වූ තාවකාලික රඳවාගැනීම් තැන්පතු ගිණුමේ රඳවාගෙන තිබුණි.

(ආ) 2016 දෙසැම්බර් 29 දිනැති අමාත්‍යාංශය සතු වාහන සම්බන්ධයෙන් ඉන්ධන පරීක්ෂාවක් අංක 30/2016 දරන රාජ්‍ය සිදුකර නොතිබුණි.
පරිපාලන චක්‍රලේඛයේ 3 වගන්තිය

(ඉ) 2021 දෙසැම්බර් 09 දිනැති 2018 දෙසැම්බර් 31 දිනැති අංක 04/2018 දරන වත්කම් අංක 05/2021 දරන කළමනාකරණ චක්‍රලේඛයේ මාර්ගෝපදේශ අනුව සෑම මූල්‍ය වත්කම් කළමනාකරණ නොවන වත්කමක්ම සෑම වර්ෂ 5 කට වරක් ප්‍රත්‍යාගණනය චක්‍රලේඛයේ 02 වගන්තිය කළ යුතු බව දක්වා තිබුණ ද මෙම අමාත්‍යාංශයේ වාහන සම්බන්ධයෙන් එකී චක්‍රලේඛ ප්‍රකාරව කටයුතු කර නොතිබුණි. එසේම 2024 අප්‍රේල් 30 දිනැති වත්කම් කළමනාකරණ චක්‍රලේඛ අංක 02/2024 හි 1 ඡේදය මඟින් ද 2024 මැයි 15 දින සිට වාහන වටිනාකම් තක්සේරු කිරීමේ ක්‍රියාවලිය දක්වා ඇතත් ඒ පරිදි ද කටයුතු කර නොතිබුණි.

3.3 රජයේ නිලධාරීන්ගේ අත්තිකාරම් බි ගිණුම

(අ) අමාත්‍යාංශයේ සේවයේ නියුතුව සිට 2025 වර්ෂයේ විශ්‍රාම ගිය නිලධාරීන් දෙදෙනෙකුගෙන් ආපදා ණය, දේපල ණය, උත්සව හා විශේෂ අත්තිකාරම් වශයෙන් එකතුව රු.332,326 ක් 2026 අප්‍රේල් 30 දින වන විටත් අයකරගෙන නොතිබුණි.

(ආ) අමාත්‍යාංශයේ රියදුරු තනතුරේ සේවයේ යෙදෙමින් සිට 2015 වර්ෂයේ සේවය අතහැර ගොස් තිබුණු අයකුගෙන් අයවිය යුතු ආපදා හා දේපල ණය එකතුව රු.113,610 ක් 2025 දෙසැම්බර් 31 දින වන විටත් අයකරගෙන නොතිබුණි.

3.4 තැන්පතු ගිණුම් ශේෂ

පොදු තැන්පත් ගිණුම්වල කාල විශ්ලේෂණය අනුව වර්ෂ 05 ඉක්මවූ තැන්පතුවල වටිනාකම රු.30,980,123 ක්ද වර්ෂ 02 ඉක්මවූ තැන්පතුවල වටිනාකම රු.332,894,988 ක්ද විය. ඒ අනුව වර්ෂ 02 ඉක්මවූ රාජ්‍ය ආදායමට ගත හැකි රු.11,081,082 ක් සම්බන්ධයෙන් මුදල් රෙගුලාසි 571(3) ප්‍රකාරව කටයුතු කර නොතිබුණි.

4. මෙහෙයුම් සමාලෝචනය

4.1 කාර්යසාධනය

4.1.1 සැලැස්සුම් කිරීම

(ආ) අමාත්‍යාංශයේ ප්‍රාග්ධන වැය විෂයයන් සඳහා වෙන් කරන ලද ශුද්ධ ප්‍රතිපාදනය රු.5,278,536,756 ක්වූ අතර වියදම රු.2,771,827,957 ක් විය. ඒ අනුව උපයෝගී කරගනු ලැබූ ප්‍රතිපාදනය, මුළු ශුද්ධ ප්‍රතිපාදනයෙන් සියයට 53 ක් විය.

- (i) මයිලඩි ඩිවර වරාය සංවර්ධන කාර්යය සඳහා වැය විෂයය 151-2-3-68-2104 යටතේ රු.මිලියන 200 ක ශුද්ධ ප්‍රතිපාදනයෙන් සලසා දී ඇතත් සි-නෝර් පදනම වෙත සෘජු කොන්ත්‍රාත් ප්‍රදානය කිරීම සඳහා අමාත්‍ය මණ්ඩල අනුමැතිය ලබාගැනීමට ප්‍රමාදවීම සහ කොන්ත්‍රාත් ප්‍රදානය සඳහා මිලගණන් සාකච්ඡා කිරීමේ දී සිදු වූ ප්‍රමාදය හේතුවෙන් රු.198,708,905 ක් ප්‍රතිපාදන ඉතිරි වී තිබූ අතර එය ලබා දී තිබූ ප්‍රතිපාදනයෙන් සියයට 99 ක් විය.
- (ii) ගන්දර ඩිවර වරාය ඉදිකිරීමේ ව්‍යාපෘතිය වෙනුවෙන් වැය විෂයය 151-2-3-71-2104 යටතේ රු.මිලියන 3,150 ක් මූලික ඇස්තමේන්තුවෙන් සපයා දී තිබූ අතර එයින් රු.මිලියන 891 ක් මුදල් රෙගුලාසි 66 යටතේ වෙනත් වැය විෂයයන් වෙත මාරු කිරීමෙන් පසුව රු.මිලියන 2,259 ක ශුද්ධ ප්‍රතිපාදනයෙන් රු.මිලියන 1,167 ක් එනම් සියයට 51 ක් ඉඩම් අත්පත් කරගැනීමේ ක්‍රියාවලිය ප්‍රමාදවීම හේතුවෙන් ප්‍රතිපාදන ඉතිරි වී තිබුණි.
- (iii) මාවැල්ල නැංගුරම්පොළ ඉදිකිරීම සඳහා වැය විෂයය 151-2-3-75-2104 යටතේ රු.මිලියන 20 ක ශුද්ධ ප්‍රතිපාදනය මත ප්‍රසම්පාදන කටයුතු ආරම්භ කර ඇතත් කොන්ත්‍රාත්කරුවන් ලංසු ඉදිරිපත් නොකිරීම හේතුවෙන් සුදුසු කොන්ත්‍රාත්කරුවකු තෝරා ගැනීමට නොහැකිවීම මත මුළු ප්‍රතිපාදනයම ඉතිරි වී තිබුණි.
- (iv) වැය විෂයය අංක 151-2-3-81-2104 යටතේ උතුරු පළාතේ ඩිවර ප්‍රජාව සංවර්ධනය (ගොඩනැගිලි හා ඉදිකිරීම්) සඳහා රු.මිලියන 485 ක ප්‍රතිපාදන වෙන්කර ඉන් රු.මිලියන 230 ක් සි-නෝර් පදනම වෙත සෘජු කොන්ත්‍රාත් ප්‍රදානය කිරීම සඳහා අමාත්‍ය මණ්ඩල අනුමැතිය ලබාගැනීමට කාලයක් ගතවීම මත ඉතිරි වී තිබූ අතර එය ශුද්ධ ප්‍රතිපාදනයෙන් සියයට 47 ක් වී තිබුණි.
- (ඊ) රැකව නැංගුරම්පොළ ඉදිකිරීමේ කාර්යය සඳහා වැය විෂයය 151-2-3-74-2104-0/11 යටතේ මූලික ඇස්තමේන්තුවෙන් රු.10,000,000 ක් ප්‍රතිපාදන සලසා තිබුණද සැලසුම්කළ කාර්යය ඉටු වී නොතිබුණි.

4.1.2 ව්‍යාපෘති නිම නොකර අත්හැර දැමීම

ඩිවර වරායයන් සහ නැංගුරම්පල ඉදිකිරීම සහ වැඩිදියුණු කිරීම සම්බන්ධයෙන් වූ 2013 ජූලි 04 දිනැති අංක 1/5/1/1/අමා.සං/2013-09 දරන අමාත්‍ය මණ්ඩල සංදේශය සඳහා ලබා දී තිබූ අනුමැතියට අනුව ගාල්ල දිස්ත්‍රික්කයට අයත් කයිකාවල මුහුදු ප්‍රදේශයේ නැංගුරම්පලක් ඉදිකිරීම වෙනුවෙන් පැකේජ 01 සහ 02 වශයෙන් ලංසු කැඳවීම් සිදුකර පැකේජ 01 රු.132,602,410 ක කොන්ත්‍රාත් වටිනාකමට සහ පැකේජ 02 රු.113,198,400 ක කොන්ත්‍රාත්



- (ආ) මුදල් රෙගුලාසි 208 ප්‍රකාරව සිව්වර ප්‍රතිසංස්කරණයන් දෙපාර්තමේන්තුව වෙත කොළඹ වරාය පුළුල් කිරීම හේතුවෙන් සිව්වර කාර්මාන්තයට සිදු වූ බලපෑම අවම කිරීම යටතේ ලුණුව සිව්වර තොටුපළ ප්‍රතිසංස්කරණය, එනම් සමුහාණ්ඩුව මගින් ලබා දුන් පෙරසවි නිවාස සැකසීම, එක්ස්ප්‍රස් පර්ල් නොකාව ගිනි ගැනීම හේතුවෙන් සිව්වර ක්ෂේත්‍රය සඳහා වන්දි ගෙවීමේ පරිපාලන කටයුතු වෙනුවෙන් නිලධාරීන්ට දීමනා ගෙවීම යන අරමුණු වෙනුවෙන් සමාලෝචිත වර්ෂයේ දී රු.83,760,756 ක ශුද්ධ ප්‍රතිපාදන ලබා දී ඇතත් ඒවා උපයෝගී කරගැනීම සියයට 33, සියයට 39 සහ සියයට 57 ක තරම් අඩු මට්ටමක පැවතුණි.
- (ඇ) ලංකා සිව්වර සංස්ථාවේ ශිනාගාර පහසුකම් ප්‍රතිසංස්කරණය කිරීම සහ අලුත්වැඩියා කිරීම වෙනුවෙන් වැය විෂයය 151-2-3-92-2002 යටතේ රු.86,000,000 ක ශුද්ධ ප්‍රතිපාදනයක් ලබා දී තිබූ අතර ඉන් රු.71,779,356 ක් එනම් ශුද්ධ ප්‍රතිපාදනයෙන් සියයට 83 ක් ඉතිරි වී තිබුණි. එම කොන්ත්‍රාත්තුව සීමාසහිත සි-නෝර් පදනම වෙත ප්‍රදානය කර තිබූ අතර කොන්ත්‍රාත් පිරිනැමීමේ ලේඛනයට අදාළව දින 14 ක් ඇතුළත ඉදිරිපත් කළ යුතු ලියකිවිලි ඉදිරිපත් කිරීමේ ප්‍රමාදය සහ කොන්ත්‍රාත්තුව ප්‍රදානය කිරීමෙන් දින 14 ක් ඇතුළත ශිනාගාර පහසුකම් ප්‍රතිසංස්කරණය කිරීම සඳහා අවශ්‍ය උපකරණ සහ යන්ත්‍රෝපකරණ සමඟ අදාළ වැඩබිමට ඇතුළුවීමට සීමාසහිත සි-නෝර් පදනම අපොහොසත්වීම වැනි හේතු දක්වා තිබුණි. ඒ අනුව උක්ත ව්‍යාපෘතිය සම්පූර්ණ කරගැනීම කෙරෙහි නිසි අධීක්ෂණයක් හෝ පසුපරම් කිරීමක් සිදුකර නොතිබුණි.
- (ඈ) අමාත්‍යාංශයේ කලපු සංවර්ධනය සහ සංරක්ෂණ ව්‍යාපෘතිය සඳහා වැය විෂයය අංක 151-2-3-64-2104 යටතේ රු.100,000,000 ක ශුද්ධ ප්‍රතිපාදනයක් ආරුගම්බේ කලපුව පිරිසිදු කිරීම සඳහා වෙන්කර තිබූ අතර එම මුදලින් රු.64,801,971 ක් හෙවත් සියයට 35 ක ඉතිරිවීම සඳහා හේතු වශයෙන් ආරුගම්බේ කලපුවේ ඇති අපද්‍රව්‍ය සුදුසු ස්ථානයකට බැහැර කිරීමට සුදුසු ස්ථානයක් සොයා ගැනීමටත් ඒ සඳහා අපද්‍රව්‍ය බැහැර කිරීමට අනුමැතිය ලබාගැනීමටත් අවශ්‍ය වූ එබැවින්, ස්ථානයක් තෝරා ගත්ත ද ඒ සඳහා අනුමැතිය ලබාදීම ප්‍රමාදවීම නිසා අදාළ ප්‍රතිපාදන නියමිත පරිදි වියදම් කිරීමට නොහැකි වූ බව දක්වා තිබුණි. ඒ හේතුවෙන් උක්ත ව්‍යාපෘතියේ අපේක්ෂිත ප්‍රගතිය ළඟාකර ගැනීමට නොහැකිව පැවතුණි.
- (ඉ) 2025 වර්ෂයේ සිව්වර කාර්මාන්තය සංවර්ධනය කිරීම සඳහා ව්‍යාපෘති 08 ක් වෙනුවෙන් ප්‍රතිපාදන රු.මිලියන 3,544 ක් වෙන්කර දී එම ව්‍යාපෘතිවල ප්‍රගතිය පරීක්ෂා කිරීමේ දී ඒවා අවම මට්ටමක පවතින බවත් ඒ සම්බන්ධයෙන් අමාත්‍යාංශයේ නිසි අධීක්ෂණයක් නොමැතිවීමත් විය හැකි අනපේක්ෂිත සිද්ධීන්වලට ඉඩ දෙමින් ව්‍යාපෘති ප්‍රගතිය නියමිත කාල රාමුවක් තුළ ලඟා කරගැනීම සඳහා වන සැලසුම්, සුදුසු පරිදි පුරෝකථනය කර නොමැති බවත් විගණනයේ දී නිරීක්ෂණය විය.



වටිනාකමට වසරක් ඇතුළත ඉදිකිරීම් කොන්ත්‍රාත්තුව නිම කිරීම මත පැකේජ 02 සඳහාම 2014 සැප්තැම්බර් 14 දින කොන්ත්‍රාත් ගිවිසුම් අත්සන් කර තිබුණි. ඒ අනුව කොන්ත්‍රාත් සමාගම් විසින් පැකේජ 02 සඳහාම ඉදිකිරීම් වැඩ ආරම්භ කර තිබුණු අතර අමාත්‍යාංශය විසින් 2014 සැප්තැම්බර් 29 දින රු.49,160,162 ක වැඩ ආරම්භ කිරීමේ අත්තිකාරම් මුදල් පැකේජ 02 සඳහාම ගෙවීම් කර තිබුණි. කෙසේ වෙතත් මෙම කොන්ත්‍රාත්තුව සඳහා ඉදිකිරීම් බලපත්‍රයක් නොතිබීම නිසා ඉදිකිරීම් කටයුතු ආරම්භ කිරීමත් සමඟම නවතා දැමීමට සිදුවී තිබුණු අතර අත්තිකාරම් මුදල ආපසු අයකරගෙන නොතිබුණි.

4.2 රජයේ නිලධාරීන් ඇප තැබීම

මුදල් රෙගුලාසි 880 ප්‍රකාරව රජයේ මුදල්, ආදායම් මුද්දර හෝ බඩු බාහිරාදිය භාරගැනීම හෝ භාරව සිටීම, එසේ නැතහොත් රජයේ මුදල් බෙදාහැරීම හෝ මුද්දර නැතහොත් බඩු බාහිරාදිය නිකුත් කිරීම, සම්බන්ධයෙන් පරිපාලනමය වශයෙන් වගකිව යුතු හෝ බලය පැවරීම යටතේ එම කටයුතු පවරනු ලබ ඇති හෝ නිලධාරීන් ද, රජයේ ගිණුමට අදාළ වවුචර් සහතික කරන වෙක්පත් අත්සන් කරන අය ද ස්වකීය රාජකාරි කටයුතු අවංකව ඉටුකරන බවට 612 වැනි අධිකාරිය වන රජයේ නිලධාරීන්ගේ ඇප ආඥා පනතට අනුකූලව ඇප තැබිය යුතු වුවත් ධීවර අමාත්‍යාංශයේ අදාළ නිලධාරීන් ඇප තැන්පත් කර නොතිබුණි.

4.3 පාඩු හා හානි

(අ) වර්ෂය තුළ අයකර ගැනීම / කපා හැරීම අත්හැරීම් සහ තවදුරටත් අයකර ගැනීමට හෝ කපා හැරීමට හෝ අත් හැරීමට ඇති පාඩු පැවති නමුත් ඒවා මුල්ය ප්‍රකාශනවල ඇමුණුම අංක (i) හි ඇතුළත් කර නොතිබුණි.

(ආ) ධීවර අමාත්‍යාංශය පිහිටා ඇති ගොඩනැගිල්ලෙහි අතිරේක මහල් තුනක් ඉදිකිරීමේ ව්‍යාපෘතියේ ඉදිකිරීම් කටයුතු කරගෙන යාමේ දී 2018 දෙසැම්බර් 02 දින එහි කොන්ත්‍රාත්කරුගේ නොසැලකිල්ල හේතුවෙන් වැසි ජලය කාන්දුවීම හේතුවෙන් හය වැනි මහල හා පස් වැනි මහලෙහි භාණ්ඩ හා දේපලවලට සිදු වූ හානි සම්බන්ධයෙන් මුදල් රෙගුලාසි 104 යටතේ කරන ලද පරීක්ෂණ වාර්තාව මගින් ස්වාභාවික හේතුවක් මත සිදු වූ හානියක් නොවන බැවින් ද, කොන්ත්‍රාත්කරු එය වළක්වා ගැනීමට වැඩපිළිවෙලක් යොදවා නොතිබුණු බැවින් ද එය මුදල් රෙගුලාසි 103 යටතට වැටෙන හානියක් බව තීරණය කර තිබුණි. ඒ අනුව අමාත්‍යාංශයට සිදු වූ රු.610,996කට අධික හානි පූරණයට අදාළ මුළු වියදම කොන්ත්‍රාත්කරුගෙන් අයකර ගැනීමට කටයුතු කිරීම සුදුසු බව එම වාර්තාවෙන් නිර්දේශ කර තිබුණු නමුත් මේ පිළිබඳව මූල්‍ය ප්‍රකාශනවල පාඩු හා අත්හැරීම් පිළිබඳ ප්‍රකාශනයේ හෙළිදරව් කර නොතිබුණි.

(ආ) 2025 මැයි මස 16 දින හෝ ඊට ආසන්න දිනයට දෙවන මහලේ ප්‍රධාන ගාණකාධිකාරීගේ කාර්යාලයේ වායු සමීකරණ යන්ත්‍රවල Out door කොටස් සොරකම් කර තිබුණු අතර ඒ පිළිබඳව මුදල් රෙගුලාසි 104(3) යටතේ සිදුකරනු ලබන පරීක්ෂණ වාර්තාව 2026 මාර්තු මාසය වන විටත් නිකුත් කර නොතිබුණි.

4.4 අනාර්ථික ගනුදෙනු

ආරක්ෂක සේවා සැපයීමේ දී ලංකා ධීවර වරාය නීතිගත සංස්ථාව විසින් ධීවර අමාත්‍යාංශය වෙත ඉන්වොයිස් පත් නිකුත් කරනු අතර ඒ සඳහා මුදල් ගෙවීමේ දී ඉන්වොයිස්පතේ සඳහන් මුදලම නොගෙවීම හේතුවෙන් 2024 දෙසැම්බර් 31 දිනට ගෙවීමට ඇති හිඟ මුදල රු.62,770,369 දක්වා වර්ධනය වී තිබුණි.

4.5 විගණන විමසුම්වලට පිළිතුරු ලබා නොදීම

2025 වර්ෂයේ මාර්තු මස නිකුත් කරන ලද එක් විගණන විමසුමක් සඳහා මෙම වාර්තාවේ දින තෙකම පිළිතුරු ලබා නොතිබුණි.

4.6 කළමනාකරණ දුර්වලතා

(අ) 2023 දෙසැම්බර් 06 වන දින සේවය හැරගිය සංවර්ධන නිලධාරියකු වෙත වැඩිපුර ගෙවා ඇති වැටුප් හා දීමනා රු.71,297 ක් 2026 මැයි 21 දින වන විටත් අයකර ගැනීමට අපොහොසත් වී තිබුණි.

(ආ) අමාත්‍යාංශයේ 2025 වර්ෂයේ ප්‍රතිශෝධිත ඇස්තමේන්තුවේ ප්‍රධාන කාර්යයක් ලෙස රජය මගින් ක්‍රියාත්මක කරනු ලබන ජාතික ප්‍රතිපත්තින් මත පිහිටා ධීවර විෂයයන්ට සහ අමාත්‍යාංශය යටතේ ඇති දෙපාර්තමේන්තු හා ව්‍යවස්ථාපිත ආයතන හා රාජ්‍ය සංස්ථාවන්හි විෂයයන්ට අදාළ ප්‍රතිපත්ති, වැඩසටහන් සහ ව්‍යාපෘති සම්පාදනය කිරීම, ක්‍රියාත්මක කිරීම, පසු විපරම් කිරීම හා ඇගයීම නිසි පරිදි ඉටුකර නොතිබුණි. එනම් 2025 වර්ෂයේ ප්‍රතිශෝධිත අයවැය ඇස්තමේන්තුව මගින් පුනරාවර්තන හා මූලධන වියදම් සඳහා පිළිවෙලින් රු.1,107,000,000 ක්වූ ප්‍රතිපාදන ජාතික ජලජීවී වගා සංවර්ධන අධිකාරිය (NAQDA) වෙතද, රු.830,000,000 ක්වූ ප්‍රතිපාදන ජාතික ජලජ සම්පත් පර්යේෂණ හා සංවර්ධන නියෝජිතායතනය (NARA) වෙතද හා රු.350,000,000 ක්වූ ප්‍රතිපාදන ලංකා ධීවර වරාය නීතිගත සංස්ථාව (CFHC) වෙතද වෙන්කර අනතුරුව පරිපූරක ඇස්තමේන්තු මගින් ජාතික ජලජීවී වගා සංවර්ධන අධිකාරිය පුද්ගල පඩිනඩි සඳහා රු.46,284,000 ක්ද ලංකා ධීවර නීතිගත සංස්ථාව වෙත පුද්ගල පඩිනඩි සඳහා රු.88,000,000 ක්ද වෙන්කර දී ඇතත් ඒවා වියදම් කළ ආකාරය පිළිබඳ විස්තර ඇතුළත් වියදම් වාර්තා, තොරතුරු හා එම එක් එක් ව්‍යාපෘතිවල ප්‍රගතිය පිළිබඳ වෙන වෙනම හඳුනාගත හැකි පරිදි පිළියෙල කළ තොරතුරු විගණනයට



ඉදිරිපත් ගොනව්ව නිසා රු.2,460,902,429 ක වියදම්වල නිරවද්‍යතාවය පිළිබඳ විගණනයේ තහවුරු කරගැනීමට ගොනුකි විය.

5. මානව සම්පත් කළමනාකරණය

5.1 අනුයුක්ත කාර්ය මණ්ඩලය, තරා කාර්ය මණ්ඩලය

(අ) අමාත්‍යාංශයේ ජ්‍යෙෂ්ඨ විධායක මට්ටමේ තනතුරු 29 කට අදාළව පුරප්පාඩු 08 ක්ද, තෘතීයික මට්ටමේ තනතුරු 04 කට අදාළව පුරප්පාඩු 02 ක්ද, ද්විතීයික මට්ටමේ තනතුරු 150 කට අදාළව පුරප්පාඩු 57 ක්ද, ප්‍රාථමික මට්ටමේ තනතුරු 39 කට අදාළව පුරප්පාඩු 11 ක් ද පැවති බව නිරීක්ෂණය විය.

(ආ) 2025 දෙසැම්බර් 31 දිනට අමාත්‍යාංශයේ තත්‍ය කාර්යය මණ්ඩලය තුළ අන්තර්ගත වී ඇති වැටුප් රහිත දේශීය / විදේශීය නිවාඩු මත සිටින කාර්යය මණ්ඩලයේ සංඛ්‍යාව 34 ක් විය.


පී.කේ.එම්.පී.නෝනිස්
නියෝජ්‍ය විගණකාධිපති
විගණකාධිපති වෙනුවට

පී.කේ.එම්.පී. නෝනිස්
නියෝජ්‍ය විගණකාධිපති
ජාතික විගණන කාර්යාලය